

T.R. ரெங்கசாமிநாயுடு

வர்ணம் & கண்ணாடி வியாபாரம்,
341, 42, பெரியகடைவீதி, திருச்சி ஒப்பன்ளி.

எம்மிடம் பிரசித்திபெற்ற கம்பெனிகளின் நேர்த்தியான வர்ணம் & கண்ணாடிகள், முகம் பார்க்கும் நிலைக்கண்ணாடிகள், ஜன்னல் கண்ணாடிகள், கலர் கண்ணாடிகள்.

ராஜா ரவிவர்மாவின் அழகிய சித்திரப்படங்கள், ஜெர்மன் & இங்கிலீஷ் லேடி & சீனரி படங்கள், போஸ்டு கார்டு படங்கள், படங்களுக்கு வேண்டிய சட்டம் கண்ணாடிகள் கால் அங்குல வெளிச்ச கண்ணாடிகள் அட்டை, டின் பிளேட் வகைகள்.

திருவிழாக்களுக்கு வேண்டிய கலர் காகிதங்கள், வர்த்தி தகடுகள், கண்ணாடிமணி தினுசுகள், அசல் தங்கம் & வெள்ளி ரேக்குகள் முதலியவைகள் விலை சரசமாயும் நயமானதாயும் கிடைக்கும்.

ஒருமுறை ஆர்டர் கொடுத்து பாருங்கள்.

நித்திய வாலிபம்.

அதிகவிலையுர்ந்தகட்டுவர்க்கங்களைக்
கொண்டு தயார் செய்யப்பட்ட
எங்களுடைய

சக்தி சஞ்சிவினி மாத்திரைகளை

உபயோகித்துவந்தால் நித்திய வாலிபத்துடனும், வஜ்ர சரீரத்துடனுமிருக்கலாம். மஹாராஜாக்கள், இராஜாக்கள், ஜமீன்தார்கள், செல்வவந்தர்களால் உபயோகிக்கப்பட்டு வருகின்றன.

60-பேற் பூச்சு பூசின மாத்திரைகளடங்கிய
புட்டி 1-க்கு ரூ. 12-0-0

இனம்! இனம்!!
“இன்பவாழ்க்கையிலடைந்த சக்தி”
கேட்போருக்கு இனமாகவும் தபாற்செலவில்
லாமலும் அனுப்பப்படும்.

ஆதங்க நிக்ரஹ ஓளஷதாலயம்,
26. பிராட்வே, மதராஸ்.

ஏஜண்டு:—T. G. கோபால் பிள்ளை,
மலைவாசல் தெப்பக்குளம், திருச்சி.



வர்த்தக

நண்பர்களை

உங்கள்

வர்த்தகம்

விருத்தியடைந்து

நீங்கள் லாபமடைய

விரும்பினால்

“வர்த்தக ஊழியனில்”

விளம்பரம் செய்யுங்கள்.

ணவு, சிற்றுண்டி விலை இறக்கம்.



தென்னிந்திய ரயில்வே கம்பெனி மானேஜ்மெண்டுக்குட்பட்டும் லைசன்ஸ்தாரர்களா நடத்தப்படுகிற இந்தியன் ரிப்ரெஜ்மெண்டு ரும் கடைகளிலும், விற்கப்படும் உணவுப் பண்டங்களின் விலையை கீழ்க்கண்டவாறு குறைக்கப்பட்டிருக்கிறது:—

	பழைய விலை.	புதிய விலை.
1. சோட்டாஹாரி	0—6—0	0—5—0
2. ரயிலுக்கு கொண்டு வரும் முதல் சாப்பாடு	0—8—0	0—6—0
3. அதே நபரால் ஆர்டர் செய்யப்பட்ட அடுத்த ஒவ்வொரு சாப்பாட்டுக்கும் (3-சாப்பாட்டுக்கு அதிகப்படாமல்)	0—6—0	0—5—0

குறிப்பு:—சாப்பாடுகள் ரும் ஆட்களால் அடுக்குப் பாத்திரங்களில் வண்டிக்கு கொண்டுவந்து பிரயாணிகளிடம் ஒப்புவிக்கப்படும். பிரயாணிகள் அந்த சாப்பாட்டை தங்களுடைய சொந்தப் பாத்திரங்களில் மாற்றிக்கொண்டு ரும்சாமானைத் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும்.

சிற்றுண்டிகள்.—

(a) அரிசி இட்லி	0—0—6	0—0—3
(b) ரவா தோசை	0—1—0	0—0—9
(c) மாவு தோசை	0—0—9	0—0—6
(d) தித்திப்புகள்:— குஞ்சா லாடு, ஜாங்கிரி, மைசூர் பாக் முதலியன	0—1—3	0—1—0


தென்னிந்திய ரயில்வே கம்பெனி லிமிடெட்.,

(இங்கிலாந்தில் இணைக்கப்பட்டது)

Greetings.

To all our readers and
our advertisers our
best wishes for a happy
New Year.

“நாணயம் நனி பேண்”



“வார்த்தக ஊழியன்”

திருச்சிணப்பள்ளி

1935-வாஸ் ஜனவரி-மார்ச்

விவசாயிகளுக்கு ஜில்லா
கலெக்டரின் உபதேசம்.

(Collector's Advice to
Agriculturists.)

கடந்த மாதம் இரண்டாவது
வாரத்தில் ஸ்ரீரங்கம்
ஹைஸ்கூலில் திருச்சி ஜில்லா
விவசாயசங்கத்தினுதரவில் நடை
பெற்ற திருச்சி ஜில்லா விவசாயி
களின்மகாநாட்டை திறந்துவைத்
தும், விவசாய, தொழிற் காட்சி
கடைசி தினத்தன்று பரிசளிப்பு
விழாவில் தலைமை வகித்தும்
திருச்சி ஜில்லா கலெக்டர் திரு.
ஜி. எச். கூக் நிகழ்த்திய சொற்
போழிவினை விவசாயிகள் ஊன்றி
கவனித்தல்வேண்டும் என்பதை
நாம் பன்முறையும் வற்புறுத்து
வோம். காட்சி வைபவம் கடந்த
வாண்டினைபோல் சிறப்புறுவிடி
னும், மகாநாட்டில்பிரதிநிதிகளும்
பிரபல மிராஸ்தார்களும் ஏராள
மாகக்கூடியிருந்தனர். மகாநாட்
டினைத்திறக்குங்கலை கலெக்டர்
இரு முக்கிய விஷயங்களை குறிப்

பிட்டார். கண்காட்சிகள் எந்த
வகையில் மிராஸ்தார்களுக்கு பல
னளிக்க வல்லது என்பதைப்
பற்றி முதலாவதாகப் பேசினார்.
குறைந்தசெலவில்மிகுந்தலாபம்
பெற ஒரு குடியானவன் விரும்
பினால், அவன் தன் நிலங்களுக்கு
விவசாய நூதன முறையில்
சாகுபடி செய்கக்கவேண்டு
மென்றார். ஆனால் குடியானவர்
களும் புதிய விவசாய முறைகளை
கையாள இன்னும் தயங்குகின்ற
னர். இதற்கு அறிவு வளர்ச்சிக்
குறைவா அன்றி அனுபவஞானக்
குறைவா என்பதை ஆராய்ச்சி
செய்ய வேண்டுமென்று அவசியம்.
பிரதிதாலாகாவுக்கும்
தற்போது விவசாய டேமன்ஸ்ட்
ரேட்டர்கள் நியமிக்கப்பட்டுமிருந்
கின்றனரென்பது யாவரும் அறி
ந்த விஷயம். அவர்களும் ஊரு
ராய்ச்சுற்றி விவசாயப் பிரசார
மும்செய்துவருகின்றனர். மேலும்
ஒரோரிடங்களில் விவசாய மாதிரி
பண்ணைகளையும் ஏற்படுத்தி வரு
கின்றனர். இந்த நிலையில் புதிய
முறைகளைக் கையாளுமாறு பிரதி
விவசாயசங்கக் கூட்டங்களிலும்,
மகாநாட்டிலும் பிரஸ்தாபிக்கப்
படுகிறது. ஆனால் ஏழை விவ
சாயி அம்முறைகளைக் கையாளக்
கூடவில்லை. இதற்கு காரணம்
என்ன என்பது இன்னும் மர்ம
மாகக்கருதப்படுகின்றது விரும்பத்
தக்கதல்ல. நாம் அறிந்தவரை
இதற்கு இரு காரணங்கள்தான்
வேளிப்படையாகக்காணக்கூடும்.
முதலாவது வரிப்பணு; இரண்டா
வது விவசாயிகள் கடனுளியாக
இருத்தல் வரிப்பளுவையும்,கடன்
பளுவையும் சரிக்கார் குறைக்க
சரியான துறையில் கவனஞ்செலு
த்தினாலன்றி விவசாய அபிவிருத்
தியில் சில்லரை மிராஸ்தார்கள்,
விவசாயிகள், குடிகள் ஆகியோர்
ஈடுபட்டமுடியாது என்பது நமது
கருத்து. நிற்க, தமது பேச்சின்
இறுதியில் திரு. கூக், மிராஸ்தார்க
ளிடம் தமக்குள்ள அபிமானத்தை
காட்டியிருப்பது குறிப்பிடத்தக்க
விஷயம். மிராஸ்தார்களதுகுறை
களை ஆர அமர யோசித்து தக்க
வாறு, தமது அபிமான முறையில்

சேளகரியம் செய்துகொடுக்க முய
ற்சிப்பதாக வாக்குறுதி கொடுத்
துள்ளார். நாம் அச்சுக்குப்
போகுந்தருவாயில் திரு. கூக் விவ
சாயிகளின் சார்பாக சில சிபாரிசு
களை செய்துள்ளார்என்று சொல்
ல்படுவது உண்மையாயின் திரு
ச்சி நீராரம்ப விவசாயிகள் அவ
ருக்கு என்றும் நன்றி செலுத்தக்
கடமைப்பட்டவர்கள் என்பது
நாம் சொல்லவேண்டுமெனவதில்லை.

மகாநாட்டுநடவடிக்கைகள் சம்
பந்தப்பட்டவரை நாம் கொண்டு
ள்ள அபிப்பிராயத்தையேஜில்லா
கலெக்டர் திரு. கூக்கும், காட்சி
கடைசி தினத்தன்று, குறிப்பிட்
டது நமக்கு ஆச்சரியத்தை விளை
விக்கவில்லை. கிராமாந்திரத்தி
லிருந்து மகாநாட்டுக்குவந்த பிரதி
நிதியோருவனைக்கண்டு மகாநாட்
டில் என்ன நிகழ்ந்தது என்று
கேட்டால் அவன் பதிலிடுங்க முடி
யாது திகைத்து நிற்பான். இது
பற்றி காரணம் என்ன என்பதை
விவரித்துக் கூறவேண்டுமெனவதில்லை
யானாலும் நமது கடமையை நாம்
செய்யாமலிருக்கமுடியவில்லை, விவ
சாய மகாநாடுயாருக்காக, யாரால்
எக்காரணத்திற்காக கூட்டப்
பட்டது என்பதன் தத்துவத்தை
அறியும் எவரும்நடவடிக்கைகளை
கண்டு ஆச்சரியப்படாமலிருக்க
முடியாது. ஜில்லா கலெக்டரை
தவிர, வேறு அன்னிய நாட்டார்
அதாவது தமிழ் பாஷைகளிடயாத
வேறு ஒருவரும் அங்கு பிரசன்ன
மாயிருந்ததாக நமக்குத் தெரிய
வில்லை. அங்குமிருக்க பூரா
நடவடிக்கைகளையும் ஆங்கிலத்
தில் நடத்தியதுதான் நமக்கு
பெரும் விந்தையை தந்தது.
எனவேமகாநாட்டில்அங்குசூடிய
ஆங்கில பாஷை தெரியாத மக்
களுக்கு, முக்கியமாக விவசாயிகளு
க்கு விவரம் தெரிந்திருக்க முடியா
தென நாம் ஹதிரியமாகக் கூறு
வோம். ஏழை விவசாயிகளிடத்து
மகாநாட்டு நிர்வாகிகள் அபிமா
னங்கொண்டிருப்பதாக சொல்ல
வந்தால் அறிவாளிகள் அதனை
ஏற்கமாட்டார்கள் என்று நாம்
நம்புகின்றோம்.

“மகாநாட்டை தமாஷா தினமாகக் கொண்டு சிலமணி கோம் மட்டும் கூடி ஒரு சிலர் பிரேரோபணை செய்தும், ஆமோதித்தும் ஆதரித்தும் பேசுவீட்டுப் பின்னர் கலந்துவிடுவதால் பலன் கிட்டாது; ஆகையால் இனிமேல் இரண்டு மூன்று தினங்களாவது கூடி தீர்மானங்களை ஆராய்வு விரவாதித்து மகாநாட்டில் பிரச்சன்னமாகும் ஒவ்வொரு பிரதிபிதியும் தீர்மானத்தின் கருத்தையும் நன்கு தெரிந்துகொள்ளுவது செய்விக்கப்பட வேண்டும்.”

என்று ஜில்லா கலெக்டர் திரு. கூக் கூறிய நன்மொழிகளை மகாநாட்டு நிர்வாகிகளும், ஜில்லா விவசாயச்சங்கமும், நன்குகவனிப்பார்களேனாம்புகிறோம். ஜில்லா கலெக்டர் தமிழில் நடவடிக்கைகள் நடைபெற வேண்டுமென்பதை வற்புறுத்துவோம்.

மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப்பற்றி ஆராய்வோம் ந. 100க்கு 25வீதம் வரி வஜா செய்யவேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது அகவிலைஇறக்கமும், வரிவஜாவும். கடன் சுமையும், ஏற்றுமதி வசதிக்குறையும், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியைப்போக்க எண்ணங் கோள்வார்களாயின் குறைந்தபட்சம் 100க்கு 50வீதமாவது வரி வஜா செய்தல்வேண்டும் எனவே மகாநாட்டில் வேண்டப்பட்டிருப்பது மிகதியும் குறைந்த விகிதமாகும். இதனை நமதுகவர்ன்மெண்டார் ஊன்றிகவனித்து பழக்கமாயுள்ள 100க்கு 12½ விகிதத்துக்கு இடம் கோடாமல், 25விகிதத்துக்கு சிபார்சு செய்து நிறைவேற்றிக்கொடுத்து விவசாயிகளுக்கு உதவி செய்யுமாறு கவர்ன்மெண்டை நாம் கேட்டுக்கொள்ளுகிறோம்.

நம் மாகாணத்திலிருந்து வடதேசங்களுக்கு வரமுதமுதவியனவற்றை ஏற்றுமதி செய்ய தக்க வசதிகளை இன்னும் சர்க்கார் செய்து கொடுக்காதிருப்பதின் பொருள் கெட்டு இன்னும் விளங்கவில்லை அரிசி இறக்குமதியைத் தடுக்க வேண்டுமென்றும் விவசாயப்பொருள்களை வட இந்தியாமார்ச்சுக்களுக்கு அனுப்புவதில் வசதிகள் வழங்கவேண்டுமென்றும், கருமபு சாகுபடியை விருத்தி செய்ய உதவி

பிரஞ்சிந்திய வார்த்தகம். (Trade in French India.)

பிரஞ்சிந்திய சட்ட சபையின் பொதுக்கூட்டம் டவுன் ஹாலில் சென்ற மாதம் நடைபெற்றது. தலைவர்திரு. தோமஸ் அருள் தலைமை வகித்தார். பிரஞ்சு தேசங்களாகிய மாஹே, எனும் இவ்விரகு இடங்களிலும் மேல்நாட்டிலிருந்து இறக்குமதியாகும் ஓயின், லிங்கர் சாராயங்களுக்கு பிரஞ்சு தீர்வை விதிக்கும் விஷயம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மேற்கூறிய இரு ஊர்களுக்கும் மேற்படி ஓயின் மற்ற ஊர்களைப்போல் நேராக வந்திறங்காமல் பிரிட்டிஷ் நாடுகளிலிருந்து பிரிட்டிஷ் சுங்கத் தீர்வை செலுத்தப்பட்டு மேற்படி ஊர்களுக்கு வரவழைக்கப்படுவதால் மேற்படி வியாபாரத்திற்கு மற்றொரு தீர்வையை விதிப்பது மிகவும் அதிகப்படியானதென்று கூறப்பட்டு மேற்படி இரு ஊர்கள் சம்மந்தப்பட்ட வரையில், மேற்படி ஓயின் பிரிட்டிஷ் சுங்கத் தீர்வை செலுத்தப்பட்டு இறக்குமதியாகும் வரை அவைகளுக்கு பிரஞ்சுத் தீர்வை விதிக்கப்படமாட்டாது எனத் தீர்மானிக்கப்பட்டது. கடந்த 1915-ம் ஆண்டு டிசம்பர் 29-ந் தேதியில் பிறப்பித்த நிறை அளவு முதலிய கருவிகளின் சட்டத்தை யொட்டி சில மாறுதல்கள் செய்யப்பட்டன. அதன்படி இனி வியாபாரிகள் தங்களுடைய கருவிகளைத் திருத்திக்கொள்ள வேண்டும்.

யளிச்சு கவர்ன்மெண்டார் முன்வரவேண்டுமென்றும் மகாநாடும் தீர்மானங்கள் செய்துள்ளன. வரையுபோன்ற விவசாயப்பொருள்களை வட இந்தியாவுக்கு அனுப்பிவைப்பதில் கவர்ன்மெண்டார் கவலை செலுத்துவார்களாயின் விவசாயிகளுக்கு சௌகரியமேற்படுவதுடன் ஒரு வகையில் வியாபாரமும் முன்னேற்றம்பெற்று பழவியாபாரிகளும் பலன் பெறவார்கள் என்பது நாம் சொல்வவேண்டியதில்லை.

மகாநாட்டில் வாக்குறுதிசெய்தபடி ஜில்லாகலெக்டரும், கூடியமட்டும் நன்மைசெய்கிறேமென்றுசொல்லிவரும் கவர்ன்மெண்டும் விவசாய மகாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களுக்கு செலுத்திய சாய்த்து விவசாய வியாபார முன்னேற்றத்துக்கு பேரீதும் உதவியளிப்பார்களேன நாம் நம்புகிறோம்.

பின்னர் மோட்டார் வரி விஷயம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இப்பொழுதிருந்த வரும் முறையானது கார் வைத்திருப்பவர் தன் காரை எந்த தேதியில் விற்று விட்டாலுங்கூட அவர் அவ்வருடத்திய பூராவரியையும் அட்ட வேண்டும். இதை யொட்டி சர்க்கார் அது சரியல்லவென்றும் ஒருவர் தனது காரை விற்று விட்டதும் அந்த தவணை வரைக்குந்தான் அவரிடமிருந்து தீர்வை வருவிக்க வேண்டுமென்றும் கொண்டுவந்த பிரேரோபணை அங்கீகரிக்கப்பட்டது. கடந்த வருஷத்திய சர்க்கரைத் தீர்வையை இவ்வருஷமும் சில டெக்னிகல் மாறுதலோடு அமுலுக்கு வைக்க அனுமதிக்கப்பட்டது. மாஹேயின் சில வரியை 100 ஏக்கர்களின் மொத்த வரியை 12½ சதவிகிதமாக ஏற்படுத்த நிர்ணயிக்கப்பட்டது.

புதுச்சேரி எனம் இவ்விரு ஊர்களின் சிலத்தீர்வையை 1935ஆம் காரைக்காலின் விஷயமாக 1936ஆம் நிர்ணயிக்கப்படுமென தீர்மானிக்கப்பட்டது.

புதுவையிலும் காரைக்காலிலும் மேல்நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் தீப்பெட்டிகளுக்கு ஒரு புதிய வரி விதிக்கப்பட்டது 40 ரூபிகளைக் கொண்ட ஒவ்வொரு வத்திப் பெட்டிக்கு 3 தம்படி வீதமும் 40 முதல் 80 ரூபிகளைக் கொண்ட ஒவ்வொரு பெட்டிக்கு 1 தம்படி வீதமும் 80க்கு மேற்பட்ட ரூபிகளைக் கொண்ட பெட்டிக்கு 1½ தம்படி தீர்வையும் விதிக்கப்பட்டது. மற்ற முடியேற்ற நாடுகளாகிய சுந்திர காகர் மாஹே எனும் முதலிய ஊர்களுக்கு மேற்படி தீர்வை கிடையாது. ஏனென்றால் அவ்ஊர்களில் பிரிட்டிஷ் கஸ்டம்ஸ் தீர்வை கொடுத்த தீப் பெட்டிகளைத் தான் வாங்குகிறார்களாதலால் மேற்படி பிரஞ்சு தீர்வை அங்கு விதிக்கப்படமாட்டாது.

விளம்பரம்.

தங்கபதக்கங்கள் பெற்ற சித்தூர் ஓட்டுமான் செடிகளும், இதர கனி வர்க்க செடிகளும், இவ்விஷ வெளிநாட்டு-உள்நாட்டு காய்கறிகள் பூ வகைகளின் விதைகளும் சரசுமான் விளைக்கு கிடைக்கும். விளைபுத்தா இனமாக அனுப்பப்படும்.

THE RURAL FARM,

Samuelparam, Pakala P. O.,
Chittoor District.

தொழில் அபிவிருத்தி

Industrial Advancement.

வைர மின்சாரம்.

வைரக் கற்களிலிருந்து மின்சார சக்தியை உண்டு பண்ணும் நூதன முறையை சர் ராபர்ட்சன் என்பவர் கண்டு பிடித்திருக்கிறார்.

சூரிய உஷ்ணச் சமையல்.

சூரியனுடைய உஷ்ணத்தைக்கொண்டே சமையல் செய்ய முடியுமென்று டாக்டர் சார்லெஸ் ஆப்ட் கூறுகிறார். இவர் சூரிய உஷ்ணத்தைக் கொண்டே தற்பொழுது சமையல் செய்து வருகின்றார்.

செலுலாய்ட் பூட்ஸ்.

செலுலாய்ட் என்னும் ஒருவித சூடம் போன்றபொருளிலிருந்து பூட்ஸ் செய்யக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பூட்ஸைத் தைக்கவும் ஆணியடிக்கவும் வேண்டிய அவசியமில்லை.

தங்கமெடுக்க.

ஆஸ்திரேலியச் சுரங்கக்கம்பெனியொன்று நீலாம்பூர் (நீலகிரிமலைக்குச் சமீபம்) பள்ளத்தாக்கில் தங்கமெடுக்க முடியுமாவென்று பரிசோதிக்கத்தனது கிபுணர்களை அனுப்புகின்றது. பலர் இதற்கு முன் இப்பிரதேசத்தில் முயற்சித்தும் வெற்றி பெறவில்லையாம்.

நாயம் உற்பத்தி.

கோட்டையத்துக்கு சமீபம் ஒரு நாயக்காரங்கம் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறதாம். பாறைகளை வெட்டி யெடுக்கும் ஓரிடத்தில் கற்களுக்கு மேல் ஒருவித வெண்மையான பொருள் தென்பட்டதாம். பரிசோதித்த பொழுது இந்த வெள்ளைப்பொருள் நாயமெனத் தெரிய வந்தது. இது கவன்மெண்டின் பூதத்துவ சிபுணருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

புதிய ஆகாயவிமானம்.

அமெரிக்காவில் ஒருவர் உட்காரக் கூடியதாகவும் மணிக்கு 300 மைல் செல்லக்கூடியதாகவும் உள்ள ஆகாய விமானங்களைச் செய்ய முயன்று கொண்டிருக்கின்றனர். உலகிலேயே அதிக வேகம் போகக்கூடிய விமானங்கள் இவ்விதத்தில் தான் இருக்கின்றன. அவற்றை ஜெயெய்க்க வேண்டுமென்பது அமெரிக்காவின் உத்தேசம்.

கரிந்த சாமான்கள்.

காகிதத்தைப்பல நவீன வழிகளில் உபயோகிக்க கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. சிறுறுண்டித்தட்டுகள், கோப்பைகள், டம்ளர்கள், மேஜை விரிப்புகள் முதலியன காகிதத்தால் தோன்றியாகச் செய்யப்பட்டுச் சமீபத்தில் நடந்த ஒரு வைபவத்தில் உபயோகிக்கப்பட்டனவாம்.

வாழைப்பழக் காப்பி.

மலாயாவில் இப்பொழுது புதிதாய், வாழைப்பழத்திலிருந்து காப்பி செய்யும் முறை கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது. மிஸ்டர் மூட் என்பவர் இந்த முறையை கண்டு பிடித்திருக்கிறார். மலாயாவில் ஏராளமாக வாழைப்பழம் உண்டு. அவைகளில் ஒரு குறித்த வகையில் தான் காப்பி சத்து அதிகமாக இருக்கிறதெனக் கூறப்படுகிறது. மிஸ்டர் மூட் இதற்கு நெடுநாட்களாக ஆராய்ந்து பல நூதன சாதனங்களின் உதவியால் இம் முறையைக் கண்டு பிடித்திருக்கின்றார்.

மரத்திலிருந்து ஆகாரம்.

மிருகங்களுக்கு மரக்கட்டைகளிலிருந்து உணவு தயாரிக்கும் முறை ஜர்மனியில் யுத்தத்தின்போது பரிசோதிக்கப்பட்டது. இந்தச் சோதனைகள் இப்பொழுது கண்டு வெற்றிபெற்றிருப்பதாகத்தெரிகிறது. மரத்திலிருந்து சர்க்கரை யெடுக்கும் முறையில் தோர்ச்சி பெற்று இப்பொழுது அங்கு பெரிய தொழிற்காலங்கள் பல ஏற்பட்டிருக்கின்றன. மரத்திலிருந்து கன்று காலிகளின் உணவு தயாரிக்கும் முறைக்கு பிரஷ்யாதேசம் அனுமதி பெற்று தனது விவசாயிகளுக்கு இலவசமாகக் கற்றுக் கொடுக்கின்றது. ஆகவே, ஜர்மனியில் ஒரு சிலர் இதைக் கையாண்டு பெரும் பொருள் சம்பாதிக்கலோ, தேவைக்கு அதிகமான உற்பத்தியை உண்டிப்பண்ணலோ இல்லாமலாகி விட்டது. பச்சை மரக்கட்டைகளைப் பட்டையுடன் மெல்லியதாகச் சீவி, கொஞ்சம் சுண்ணாம்பு சேர்த்துப் பொடிக்கிறார்கள். மரத்திலிருந்து எடுக்கப்பட்ட சர்க்கரை குழம்பைக்கலந்து புளிக்க வைத்து கன்று காலிகளுக்கு உணவாக அளிக்கின்றார்கள்.

நூதன ரப்பர் பொருள்.

ரசாயன ஆராய்ச்சியின் பலனாய் ஒரு நூதன ரப்பர் பொருள் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. அதில் ரப்பரும் க்ளோரைன் என்னும் பொருளும் சேர்ந்திருக்கிறது. அதற்கு குளோரினேட் ரப்பர் என்று பெயர். இதில் தீ பற்றாது. கறையற்றது. இது வார்னீஷ் பூச்சுப் படுக்கை மிக அழகாக உபயோகப்படுத்தலாமெனச் சொல்லப்படுகிறது.

நயத்துக்குப் பதில் உலோகம்.

உலக நய உற்பத்தியில் 50 சதமானத்தை அமெரிக்கா வாங்கி வருகிறது. இதனால் இந்நாடு தேசங்களில் நயத்திற்குக் கிராக்கி ஏற்பட்டு விட அதிகமாக்கப்பட்டு விட்டது. மகாயுத்தம் ஆரம்பிக்கப்படுமானால் அமெரிக்காவிலுள்ள நயம் இரண்டு மாதங்களுக்குக் கூட காணாது. ஆதலால் அந்நிய தேசங்களை எதிர்பாராது அமெரிக்கா நயத்திற்குப் பதிலாக ஓர் உலோகத்தை கண்டுபிடிக்க முயன்றுவருகிறது.

மரத்தின் வளர்ச்சி.

இந்திய தாவர சகஸ்திர சிபுணரான ஜே. லி. போஸ் தாம் இவ்வாண்டில் கண்டு பிடித்திருக்கும் புதிய விஷயங்களை போஸ் ஆராய்ச்சி சாலையின் 17வது வருஷக் கொண்டாட்டத்தின் பொழுது வெளியிட்டார். மரத்தின் வேர்களின் வளர்ச்சி விகிதத்தையும் அதில் செயற்கை முறையில் உண்டாகும் மாறுபாட்டையும் தாளைச் பதிவு செய்யப் புதிய முறை கண்டுபிடிக்கப் பட்டிருப்பதாகக் கூறினார். அலுமினியத்தாலான திராசுத் தட்டுகளை வேரின் நுனியின்கீழ் வைக்கப்படுகின்றது. அதன் வளர்ச்சி பிடிக்கப்பட்டுக்கிறது. தாவரங்களின் உட்புறத்தில் உற்பத்திக் கருவிகள் தோன்றுவதை விளக்கிக் காட்டக் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றது. ஒவ்வொரு பிராணியும், செடியும் ஜீவிக்க எவ்வளவு பிராணவாயு வேண்டுமென்பதை கிரீனயித்துக்கூற ஒரு புதிய கருவியும் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றது.

பம்பாயில் சோப்புக்கம்பனி

சீமையில் விவர்பூலிலிருந்து செய்து அனுப்பப்படும் சோப்புக்கம்பனி பம்பாயில் வேலையுடையதாயிருப்பதற்கு ஒரு பெரிய கம்பெனி கூட்டப்படுகிறது சுமார் 10 ஏக்கர் நிலத்தில் இதன் தொழிற்சாலை அமைக்கப்படும்.

மணலிலிருந்து பேட்ரோல்.

அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த மாக்ஸ்பால் என்பவர் மணலிலிருந்து எண்ணெய் எடுக்கும் புதிய முறை யொன்றை கண்டு பிடித்திருக்கிறார். அம்முறையால் கானடாவிலுள்ள வட ஆல்பர்டாவில் காணப்படும் ஓர்வீத மண லிலிருந்து மோட்டோர்களுக்கு வேண்டிய பேட்ரோல் முதலிய எண்ணெய் வகைகளை இறக்கி யெடுக்கக் கூடுமாம்.

காற்றுல் ஓடும் மோட்டார்.

ஹாலாந்தில் ஒரு 22 வயது வாலிபன் கண்டுபிடித்துள்ள மோட்டார் கண்காட்சி செய்யப்பட்டுவிட்டால் இனிமோட்டார் விலை உலகிலேயே குறைந்த பேரேகு இந்த மோட்டார் வந்தால் பெட்ரோ லுக்கு செலவிலில்லை அது காற்றாலேயே ஓடுவதாம். காற்றை ஓர் ஓரத்தில் திணித்து வைத்து அந்த சக்தியின் உதவியால் சக்கரங்கள் செலுத்தப்படு கின்றனவாம். இந்த மோட்டாரை 3, 4, மாதங்களுக்கு இருமுறை 'ஆயில்' பண்ணினால்தான் போதுமாம். வருட முழு துக்கும் 3 பவுன் செலவு செய்தால் மோட்டாரை வைத்துக்கொள்ள முடியு மென்று அந்த வாலிபர் கூறுகிறார். 15 லட்சம் பவுன் கொடுத்து ஓர் பணக்காரர் அம்வாலிபர் முயற்சிக்கு ஆதரவு செய்திருக்கிறார்.

மின்னல் உற்பத்தி.

மின்னல் மேகத்தில் உண்டாகிப் பூமியில் தாக்குவதாகக் கருதப்பட்டு வரு கிறது. ஆனால் தமது சோதனைகளின் பலனாக, மின்னல் பூமியிலிருந்தே புறப் பட்டு மேகங்களை நோக்கிச் செல்வதாக தென் லோரடோ பவர் கம்பெனின் தலைவர் W. N. கிளார்க் என்பவர் கூறு கின்றார். ஒரு மாதத்தின் மீது மின்னல் பாயும்போது, சக்தி பொருக்கிய மின் சாரப் போக்கானது பூமியிலிருந்து கிராண்ட் மரத்தினுடே ஆகாயத்தை நோக்கிச் செல்கின்றது. இதனாலேயே இடியும் மின்னலும் ஏற்பட்டுள்ள காலத் தில் மரத்தினுடைய நிற்பது அபாயகர மாகின்றது. இவர் அமெரிக்காவிலுள்ள கிரிப்பின் கிரீக் என்ற பிரதேசத்தில் தமது சோதனைகளை நடத்தினார்.

இந்திய வர்த்தகம்.

(Indian Trade Statistics.)
சென்னை (Madras)

சென்னை மாகாண அக்டோபர் மாத வர்த்தகம்:— இறக்குமதி ரூபாய் 1,80,11,413 சென்ற வருடம் ரூபாய் 1,26,00,466 அதிகம் 54,10,947 இவ் வருடத்தில் கிரோசின் எண்ணெயை தவிர மற்ற சாமான்கள் அதிகமாக இறக்குமதி யாகி யிருக்கின்றன. சென்ற வருடத் தில் எண்ணெயை 16,42,106 காலன் இவ் வருடம் 925,590 காலன் இதனால் ரூ. 3,56,780 குறைவு. ரஷியாவிலிருந்து குறைவாகவே இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. சாய சாமான்கள் சென்ற வருடம் ரூ. 4,44,333 இவ்வருடம் ரூ. 7,65,167. ஜர்மனியிலிருந்து அதிகமாக தருவிக்கப்பட்டது. சென்ற வருடம் 7,8 ரூபாய் மதிப்புள்ள ஒரு டன் ரெல் சையாமிலிருந்து வந்தது. இவ் வருடம் ரூ. 9,05,440 மதிப்புள்ள 16,794 டன் ஆனால் அரிசி சென்ற வருடம் ரூ. 4,12,309 மதிப்புள்ள 6,458 டன் வந்தது. இவ்வருடம் 25,77,541 மதிப்புள்ள 38,034 டன் அதே ஊரி லிருந்து இறக்குமதியாகி யிருக்கிறது மஞ்சள் நிறமுள்ள உலோகங்கள் ஜர்மனி யிலிருந்து ரூ. 2,48,900 அதிகம் இறக்குமதி செய்யப்பட்டது. ஜாவா விலிருந்து சர்க்கரை 2,31,268 ரூபாய் அதிகமாக இறக்குமதியாகி யிருக்கிறது. இங்கிலாந்திலிருந்து ஜவுளி, நூல் முத லான சாமான்கள் 3,71,031 ரூபாய் அதிகம் தருவிக்கப்பட்டது. அமெரிக்காவிலிருந்து புகையிலையும் மோட்டார் கார்களும் ஓரளவாக இறக்குமதி செய் ததின் காரணமாக சென்ற வருடத்தை விட இவ்வருடத்தில் 10,72,987 ரூ. அதிகம். மற்ற சாமான்களில் ரூபாய் 4,52,063 அதிகம். ஏற்றுமதி ரூபாய் 2,21,63,475 சென்ற வருடம் ரூபாய் 2,07,19,554 அதிகம் ரூ. 14,43,921 இம்மாதத்தில் பழைய இருப்புகள் ஜப் பானுக்கு ஏற்றுமதி செய்யவில்லை. சென்ற வருடம் இதே மாதத்தில் 1,94,804 ரூபாய்க்கு அனுப்பப்பட்டது. வெள்ளாட்டி தேயில் சென்ற வருடம் 222 டன் இங்கிலாந்துக்கு அனுப்பப் பட்டது. இவ்வருடம் 217 டன் ஆனால் விலை சென்ற வருடத்தைவிட ரூபாய் 2,96,665 அதிகம். கருவாடி சிலோ னுக்கு 2,04,201 ரூபாய் பழவகைகள் அமெரிக்காவுக்கு 2,06,303 ரூபாய் நிலக்கடலை புண்ணுக்கு ஈகித்துக்கு 550,295 ரூபாய் சுருப்பு தேயிலை இங்கிலாந்துக்கு 15,51,644 ரூபாய் பருத்தி ஜப்பானுக்கு ரூ. 2,17,377

வர்த்தக குறி வழக்கு.

(Infringement of Trade Mark.)

1. வர்த்தக குறி சம்மந்தமாக மூன்று தாமரை பிடித் தொழிற்சாலை சொந்தக் காரரால் மூன்று ரோஜா பிடித் தொழிற் சாலை சொந்தக்காரர் மீது சேலம் டவுன் சப் மேஜிஸ்திரேட் முன் ஒரு வழக்கு தொடரப்பட்டதில் எதிரி மீது குற்ற மில்லையென்று தீர்ப்பு கூறப்பட்டது.

2. விஜயபுரம் புகையிலை வியாபாரி திருவாரூர் திரு. டி. ஏ. மாரிமுத்து செட்டியார் என்பவர், திரு. முத்துக் குமாரப் பிள்ளையையும், மற்றொருவரை யும் பிரதிவாதிக்காகச் சேர்த்து முனி சீப் கோர்ட்டில் ஒரு தாவா செய்திருக் கிறார். அதில் அப்பிரதிவாதிகள், தன் னுடைய விவரப்படியும், வியாபாரக் குறிபோலும் போட்டு வியாபாரம் செய் யாமலிருக்கும்படி ஓர் தடையுத்தரவு பிறப்பிக்கும்படி கோரி யிருந்தார். பிரதிவாதிகள் எதிர்வாதம்செய்கிறார்கள். இந்த சிலைமையில் மற்றொருவர், இந்த வழக்கு வாகி திரு. மாரிமுத்து செட்டியாரையும், பிரதிவாதி திரு முத்துக்குமார பிள்ளை வகையாக்களையும், பிரதிவாதி களாகச்சேர்த்து இதே முன்சீப் கோர்ட்டிலேயே ஒரு வழக்குத் தொடர்ந்திருக் கிறார். அதில், தான் தஞ்சையில், டி. ஏ. மாரிமுத்து செட்டியார் என்ற பெயரால் புகையிலை வியாபாரம் செய்து கொண்டிருப்பதாகவும், இவ்வழக்கு வாதிக்காவது பிரதி வாதிகளுக்காவது, டி. ஏ. மாரிமுத்து செட்டியார் என்ற விவரத்துடன் புகையிலை வியாபாரம் செய்ய யாதொரு பாத்ரியமில்லை யென்றும், ஆகையால் அவர்கள் அப்படிச் செய்யாதிருக்கத் தடையுத்தரவு பிறப்பு விக்க வேண்டுமென்றும் கோறப்பட்டிருக்கிறது.

புகையிலை ஜப்பானுக்கு ரூ. 3,17,608 ஜவுளி இலங்கைக்கும் பிணக்கு சிங்கப் பூருக்கும் ரூ. 2,30,581 அதிகம் அனுப் பப்பட்டிருக்கிறது. பசுமாட்டி தேயில் இங்கிலாந்துக்கு ரூ. 4,60,224 சிலக் கடலை பிரான்சு, ஜர்மனி, இட்டாலி முதலான தேசங்களுக்கு ரூ. 22,19,899 குறைவாகவும் ஏற்றுமதி செய்யப்பட் டிருக்கிறது. மற்ற சாமான்கள் ரூ. 7,44,169 அதிகம்.

கல்கத்தா (Calcutta)

கல்கத்தாவின் அக்டோபர் மாத வர்த் தகம் இறக்குமதி ரூ. 3,19 கோடி சென்ற மாதம் ரூ. 2,93 கோடி சென்ற வருடம் ரூ. 3,05 கோடி ஏற்றுமதி ரூ. 5,40 கோடி சென்ற மாதம் ரூ. 6,43 கோடி சென்றவருடம் ரூ. 5,70 கோடி.

:: ‘ உ ள் ள க் க் கோ யி ல் , ::

ஆசிரியர். என். கே. சாமி, திருச்சி.

(சிறுகதை.)

கண்ணப்ப முதலியார் சிவானந்த முதலியாரின் மைத்துனர். இருவரும் வேலூரில் பிரபல பெரிய மனிதர்கள். சிவானந்த முதலியார் பெருந்த ஜவுளி வியாபாரி. சில்லரை வியாபாரிகள் எல்லாம் அவரிடம் தான் விற்பனைக்கு சர்க்கு வாங்கவேண்டும். திரண்ட செல்வந்தர். முனிசிபல் கவுன்சிலரும் கூட, அடுத்துவரும் தேர்தலில் இவருக்குத் தான் ‘சேர்மன்’ பதவி கிடைக்குமென்று வந்ததி.

தனக்கு சகல அம்சத்திலும் குறைவில்லாதவரான கண்ணப்ப முதலியாருக்கே தன் தங்கை சாவித்திரியைக் கொடுத்திருந்தார். கண்ணப்ப முதலியாரென்றால் ஊரில் தெரியாதவர்களே இல்லை யென்று சொல்லலாம். பெரிய கண்டிராட்டர். அவர் ஏலம் கேட்கப் போகிறாரென்றால், யாரும் போட்டிக்கு வர அஞ்சுவார்கள் அதனால் நஷ்டம் வந்த போதிலும் சரி, ‘ஒருகை’ பார்த்தே திருவார்.

தாமோதானுக்கு வயது எட்டி. அவனே கண்ணப்ப முதலியாரின் ஏக புதல்வன். தினந்தோறும் பள்ளிக்குச் சென்று வந்ததும் மாணம் வீட்டிற்குப் போகாமலிருந்தான். அவனைப் பார்த்துத் தோறும் சிவானந்த முதலியார் மகிழ் வெய்துவார். சிறியவயதிலேயே தோன்றியுள்ள அவனது அபார அறிவை மெச்சுவார்.

சரோஜா, சிவானந்த முதலியாரின் ஏகபுத்திரி. இயற்கையிலேயே நல்ல அறிவு வாய்ந்தவள். தாமுவினிடம் அளவிலா அன்பு கொண்டவள்.

இவ்விருவரும், சிறுவயது முதலே ஒருவரிடத்து மற்றவர் எவ்வளவு அபார அன்பு வைத்திருந்தார்கள் என்பதை விளக்க ஒரு சம்பவமே போதுமானது. ஒரு நாள் பலசிறு குழந்தைகளும் சரோஜா வீட்டில் வந்து விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது ‘போம்மைக் கலியாணம்’ செய்து களித்தார்கள். அப்பொழுது கலியாண விருந்தில் பெண்ணும் மாப்பிள்ளையும் சாப்பிட வேண்டுமே? போம்மை சாப்பிடும்? அதற்காக அவர்களுக்குள்ளேயே பெண்ணும் மாப்பிள்ளையும் தேர்தெடுத்தார்கள். அவர்

கள் யார் அமைந்தார்கள் தெரியுமா? சரோஜாவும், தாமோதானுமே! இவ்விருவருக்கும் மற்ற குழந்தைகள் ‘நலங்கு’ வைக்கும் பொழுது சிவானந்த முதலியார் வந்துவிட்டார். அப்பொழுது பார்க்க வேண்டுமே அவர் ஆனந்தத்தை ஆனால் அவர் உண்மையாகவே சந்தோஷித்தாரா.....?

II

காலச் சக்கரம் சுழன்றது. கண்ணப்ப முதலியார் ஒரு கண்டிராட்டில் பெருந்த நஷ்டமடைந்து விட்டார். ஆனால் அவர் அதிலிருந்தே ‘தலை தூக்குவது’ கஷ்டமாயிருந்த பொழுது இவர்துரதிர்ஷ்டத்திற்கேற்ப அடுத்த கண்டிராட்டிலும் இவர் எடுத்திருந்த இடத்தின் அடி பூமியும் பரையாய்ப் போய் விட்டது. அவ்வளவு தான். கண்ணப்பரின் நிலைமையைக் கேட்க வேண்டுமா? வீடு ஏலம், நிலம் ஏலம், கையிலிருந்த ரொக்க மெல்லாம் போய் விட்டது.

நல்ல ஸ்திதியிலிருக்கும் பொழுது கண்ணப்பரின் பணமும், அவர் மைத்துனன் பணமும் ஒன்றை யொன்று அளவளாவும். ஆனால் இப்பொழுது கண்ணப்பரை நம்பி ‘ஒரு தம்பிடி’ கடன் கொடுக்கவே சம்மதிக்கவில்லை சிவானந்த முதலியார்.

III

“மாமா, பரிசைக்குப்பணம் கட்ட வேண்டும் ரூபாய் பதினைந்து மட்டும் கொடுத்தால் போதுமானது” என்று கேட்டான் தாமு.

“அடே! போடாப்பா நான் இப்பொழுது கையில் ‘தம்பிடி’ இல்லாமல் முழி பிதுங்குகிறேன் எப்பொழுது பார்த்தாலும் உங்களால் இதைத் தொந்தரவாயிருக்கிறது,” என்று கூறிக்கொண்டே படுக்கைக்குப் போய்ப் படுத்துக் கொண்டார் சிவானந்தர்.

இதைக் கவனித்துக்கொண்டிருந்த சரோஜாவின் மனம் தத்தளித்தது. அவள் இவளை பரிதாபகரத்துடன் பார்த்த பார்வையே தாமுவுக்கு சிறிது மனம் தெளிவடையும்படி செய்து விட்டது பேசாமல் அவ்விடத்தை விட்டு போய் விட்டான்.

“அண்ணா! வாழ்வொரு காலம், தாமு வொரு காலம். ஏதோ இப்பொழுது நங்கள் நொடித்துப் போய் விட்டோமென்று எண்ணவேண்டாம். நசனிக்குக் கிரூர். சரோஜாவை தாமுவுக்குக் கொடுங்கள்.....” என்று கூறிக்கொண்டிருக்கும் பொழுதே சிவானந்த முதலியாருக்கு அடங்காத கோபம் வந்து விட்டது. தங்கை யென்றும் பாராமல் வீட்டை விட்டு வெளியே போய் விடுமபடிக்கூறி விட்டார்.

அடுத்த மாதமே சரோஜாவை ஓர் பெருந்த தனவந்தரின் குமாரனுக்கு மணம் செய்து கொடுத்து விட்டார். அதுஎன்ன? மணமா? மணமில்லாத மணமென்றே கூறவேண்டும். சரோஜா எவ்வளவோ மன்றாடிக்கேட்டும் பயனின்றிப் போய் விட்டது.

IV

திருவனந்தபுரம் எக்சுப்பிரஸ், வெகு வேகமாக மதுரை ஸ்டேஷனை வந்து அடைந்தது. கலியாணமாகி ஆறுமாத காலமாகியும் முகத்திலே சந்தோஷமே இல்லாததைக் கண்ட சரோஜாவின் கணவன், யாத்திரை கூட்டிச் சென்றால் ஏதாவது பலனேற்படலா மென்று நினைத்துப் பிரயாணம் செய்துகொண்டிருந்தவையே வந்து அடைந்தான்.

ரயில் வண்டி ஸ்டேஷனை அடைந்த சமீபம் அகஸ்மாத்தாக சரோஜா, ஜன்னல் வழியாகப் பார்க்கத் திடுக்கிட்டாள். ஏன்—? அங்கு, தாமு காலை வெயிலில் உடம்பெல்லாம் வெயர்வை ஒழுது ஓர் ‘சிக்னல் பிட்டாசு’ வேலை செய்து கொண்டிருந்தான். அவன் நிலைமையைப் பார்த்ததும் இவளுக்கு சகிக்கவொண்ணாத க்கமேற்பட்டுவிட்டது.

அன்று ‘வெள்ளிக்கிழமைய’ தினம், அநேக ஜனங்கள் ஸ்ரீ மீனாக்ஷி கோவிலுக்குச் சென்றவாயிருந்தனர். தாமுவும் சென்றிருந்தான்.

“தாமு!” என்ற குரல்கேட்கத் திடுக்கிட்டித் திரும்பிப்பார்த்தான்.

“அத்தான்! சவுக்கியமா?” என்று மிகவும் பரிதாபகரமான குரல்கேட்டான் சரோஜா.

தன் கணவனுடன், கோவிலுக்குச் சென்றிருந்த சரோஜா அங்கு தாமுவைக் கண்டித்தாள்.

தாமுவைச் சந்தித்த பிறகு சரோஜாவின் முகத்தில் ஒருவிதக் கோதோன்றலாயிற்று. இது ஓர் எல்ல அறிகுறி என்றைக் கருதலானான் அவன் கணவன்.

தாமு, வீட்டிற்குச் சென்றவுடன், தன் பைக்குள் ஒரு பொன் வளையல் இருக்கக் காணவே, அப்பொழுது தான் அவனுக்கு உண்மை தெரிய வந்தது. சரோஜாவின் ரூபகார்த்தமாக அது தனக்கு அளிக்கப்பட்டதென்று தெரியலானான்.

சில தினங்கள் கழிந்தன. ஒரு நாள் தாமு வழக்கம் போல் பத்திரிகை வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது கீழ்க்கண்ட விஷயத்தைக்காண திடுக்கிட்டான்.

“... இவ்வூரின் பிரபல வியாபாரியும், முனிசிபல் கவுன்சிலருமான ஸ்ரீ சிவானந்த முதலியாரின் குமாரத்தி நேற்று கிணற்றில் தண்ணீரினைத்துக் கொண்டிருக்கும் பொழுது அகஸ்மாத்தாக விழுந்து இறந்தாள்.....!!

இதைக்கண்டதும் தாமுவின் மனம் அப்படியே வெடித்துவிடும் போலிருந்தது. ஆனால் அவள் இறந்ததின் காரணம் ‘உண்மைக் காதலென்று இவனுக்கு உடனே விளங்கி விட்டது. அவன் ‘உள்ளக் கோவிலை’க் கொள்ளை கொண்ட சரோஜாவை அவன் மறக்க முடியுமா?

கப்பல் செய்தி

(Shipping News.)

சென்னை துறைமுகம்.

கப்பல் பெயர்.	எதிர்பார்க்கும் தேதி.
மொனா	ஜனவரி 1
கிளான்மக்ஜுவர்	2
காரடா	4
எப்பினோரேடியர் கிரான்டியூர்	4
பெல்ரே	4
டோமலா	6
சுமட்ரா	6
சிட்டி ஆப் அக்லண்டி	8
கிளான்மக்ஜுவர்	8
வாச் பெல்சு	10
கிளான்மக்ஜுவர்	10
இபுகிசன்மாரு	10
மஹாசூத்	12
லாகூர்	15
கஸ்டியி	18
சான்டில்லி	22
நாகபுரி	22
கிளான்மக்ஜுவர்	24
மக்ஹார்	26
சிட்டி ஆப்மோபிஸ்	28
டோமலா	29

தானிய நிலைமை.

(Crop Reports.)

நெல் (Paddy) 1932-33ம் வருடத் துடன் முடிவான 5 வருட நெல் சாகுபடியில் சென்னை மாகாணம் இந்தியாவின் சாகுபடியில் 100க்கு 133 வீதம் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. நவம்பர் மாதம் 25.5 யோடு 9,711,000 ஏக்கர் சென்னை மாகாணத்தில் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. முந்தைய வருடத்தில் 10,491,000 இவ்வருடம் குறைவு. மழை காலா காலங்களில் இல்லாததின் காரணம் என்று சொல்லப்படுகிறது. நவம்பர் மாத கடைசியில் மணங்கு ஒன்று மதுரையில் ரூ. 2-14, வேலூரிலும் நத்தியாலிலும் ரூ. 2-13, சேலம் நெல்லூர் ரூ. 2-11, திருநெல்வேலி ரூ. 2-10, ராஜமகேந்திரம் ரூ. 1-14, பர்ணாப்பூர் ரூ. 1-13, காக்கிளூடா ரூ. 1-11 மற்ற இடங்களில் ரூ. 2 முதல் ரூ. 2-6 வரையில் விற்பனை. அக்டோபர்மாத விலையை விட கும்பகோணம், சேலம், விசாகப்பட்டணத்தில் 4 சதமானம் உயர்வு. காக்கிளூடாவில் 28 சதமானமும், மதுரையில் 3 சதமானமும் குறைவு.

சர்க்கு (Sugar Cane) வெல்லம் நவம்பர் மாத கடைசியில் மணங்கு ஒன்றின் விலை:— பரோட்டில் ரூ. 10-5, திருச்சிநெல்பாளையத்தில் ரூ. 7-2, நத்தியாலில் ரூ. 6-5, பல்லாரியில் ரூ. 6-3, ராஜமகேந்திரத்தில் ரூ. 6-2, எல்லூர், கடப்பையில் ரூ. 5-13, விசாகப்பட்டணத்தில் ரூ. 5-8, குண்டூரிலும் வெல்லுரிலும் ரூ. 4-14, முந்தைய மாத விலையுடன் ஒப்பிட்டு பார்த்தால் திருச்சிநெல்பாளையத்தில் 100க்கு 2 வீதம் உயர்ந்திருக்கிறது. பரோட்டி நீங்கலாக மற்ற இடங்களில் விலை குறைவு.

சீனிக்கு தீர்வை

இதுவரையில் பிரெஞ்சு இலாக்காவில் சீனிக்கு தீர்வை இல்லாமலிருந்தது. இப்பொழுது புதுவையில் கூடிய சட்ட சபை தீர்மானத்தின் பயனாக இரண்டு அந்தர் கொண்ட மூட்டை 1 க்கு ரூ. 1-8-0 தீர்வை விதித்திருக்கிறார்கள். அச்சட்டம் டிசம்பர் மாதம் 24ல் தேதியிலிருந்து அமுலுக்கு வந்திருக்கிறது. இனிமேல் வெளி நாட்டிலிருந்து வந்திருக்கும் சீனிக்கு தீர்வை விதிப்பதோடல்லாது, இச்சட்டம் அமுலுக்கு வருவதற்கு முன்னும் ஸ்டாக்கில் உள்ள சீனி மூட்டை களுக்குத் தீர்வை விதித்திருக்கிறார்கள். ஆனால் இங்கிலீஷ் இலாகாவிற்கு வாங்கிச் செல்லும் மூட்டைகளின் தீர்வையை திருப்பிக் கொடுக்கப்படுமா.

திருச்சி ஜில்லா வியாபாரிகள் சங்கம்.

20-12-34 வரையில் நடந்த 32-வது நிர்வாகக்கூட்டத்தில் சிறைவேறிய தீர்மானங்கள்.

சென்ற மார் வரவு செலவு கணக்குகள் பரிசீலனை செய்யப்பட்டததினால் கூடிய சீக்கிரத்தில் பரிசீலனைசெய்து அடித்தகூட்டத்தில் வாசிப்பதனை தீர்மானிக்கப்பட்டது.

ரூபாய் 1000-க்கு இன்கம்டாக்ஸ் வரி விதிப்பதை நீக்குமாறு மீண்டும் அதிகாரிகளை கேட்டுக்கொள்ளப்பட்டது.

சென்னை சட்டசபை தேர்தலுக்கு மகா-ரா-ஸ்ரீ பி. ரெத்தினவேலுதேவர் அவர்கள் ஒரு அபேக்ஷகராக நிற்பதை ஆதரித்து எல்லா வியாபார சகோதரர்களும் தங்கள் ஒட்டுரிமையைக்கொடுத்து அவரையே ஆதரிக்கும்படி இச்சங்கம் கேட்டுக்கொள்ளுகிறது.

நாணய மாற்றம்.

Exchange (27-12-34)

	பென்சு
பார்கேட் லண்டன் தத்தி	18
பார்கேட் லண்டன் தரிசனம்	18
லண்டன் தத்தி விற்கிற விலை	18 1/32
தரிசன உண்டி விற்கிற விலை	18 1/32
லண்டன்—அமெரிக்கா மேல் தத்தி ஸ்டர்லிங் பவுன் 1-க்கு டாலர்	4-9 1/2
பாரிஸ் லண்டன் மேல் தத்தி ஸ்டர்லிங் பவுன் 1-க்கு பிராங்கு	74-7/8
பிரான்ஸ் மேல் தரிசன உண்டி விற்பனை ரூ. 100-க்கு பிராங்கு	550.
ஜெர்மனி தரிசன உண்டி விற்பனை ரூ. 100-க்கு மார்கு	88
அமெரிக்கா தரிசன உண்டி விற்பனை டாலர் 100-க்கு ரூ. 273	
அமெரிக்கா தரிசன உண்டி வாங்குவது டாலர் 100-க்கு ரூ. 260	
சிங்கப்பூர் தரிசன உண்டி விற்பனை டாலர் 100-க்கு ரூ. 157 1/2	
சிங்கப்பூர் தரிசன உண்டி வாங்குவது டாலர் 100-க்கு ரூ. 150	
ஹாங்காங் தத்தி அல்லது தரிசன உண்டி விற்பனை டாலர் 100-க்கு ரூ. 120	
ஷாங்காய் தத்தி அல்லது தரிசன உண்டி விற்பனை டாலர் 100-க்கு ரூ. 99	
ஜப்பான் தத்தி அல்லது தரிசன உண்டி விற்பனை என் 100-க்கு ரூ. 81	
ஜப்பான் 2-மாதத்தவனை உண்டி வாங்குவது என் 100-க்கு பெயரளவு.	
ஜாவா தத்தி அல்லது தரிசன உண்டி விற்பனை ரூ. 100-க்கு கில்லர்	53

REVIEWS.

மதிப்புரைகள்.

(Calendars) காலண்டர்கள்

We acknowledge receipt of a calendar from Rock Fort Insurance Co. Ltd, Trichinopoly. It contains monthly slips with a coloured picture of Bharatha Matha-

The Year Book of Mexico.

With reference to our review in page 94 of October issue, we were informed that the price of \$ 2 50 is in Mexican pesos and not dollars. For any countries outside Mexico including India the price is One dollar U. S. Currency.

The World Cotton

Position Chart

The World Cotton Position Chart discloses the dominant factors of cotton production, carryover consumption and developments affecting prices from 1893-1934. The top section of the chart is devoted to production and carryover. The mid section shows about the prices and events which aided in establishing values. The bottom section covers consumption and absorption. This chart will be of valuable assistance to cotton dealers. It is published by the Economic Associates, 200 Hudson Street, New York U. S. A.

வருடாந்திர அறிக்கை.

மதுரை ராமநாதபுரம் வர்த்தக சங்கத்தின் ஸ்ரீமுக வருடத்திய ரிபோர்டு கிடைக்கப்பெற்றேும். ஆங்கிலத்திலும் தமிழிலும் அச்சடிக்கப்பட்டிருக்கிறது. பிரஸ்தாப வருடத்தில் சங்கம் செய்த வேலைகளை வெகு விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. வர்த்தக சங்கங்களுக்கு மிகவும் பயனளிக்கும்.

ரதி மன்மத சிந்தாமணிலேகியம்.

ரதிமன்மத சிந்தாமணி லேகியத்தை தினம் சாப்பிட்டுவந்தால் ஜீரணசக்தியை உண்டாக்கி, ரத்தவிர்த்தியை கொடுத்து நீற்றுப்போன இந்நிரியத்தை கெட்டிப்படுத்தி, தளர்ந்துபோன சர்வநாடி நரம்புகளை முறுக்கேற்றி விடுமென்று சொல்லப் படுகின்றது. நமக்கனுப்பிய லேகியத்தை உபயோகித்து பார்த்ததில் குணமிருப்பதாகத் தெரிகிறது. மிகவும் மலிவாகவும் விற்றகப்படுகிறது. சேலம் செவ்வாய்ப்பேட்டை, தம்மண்ணசெட்டி ரோட் ராஜசித்த வைத்தியசாலையில் கிடைக்கும்.

மகாராணி சந்தனுதித்தைலம்.

சேலம், தம்மண்ணசெட்டி ரோட் பத்மா பரிமளசாலை புரோப்பரட்டர்ஸ். வி. ராஜா ஆவர்கள் அனுப்பிய மகாராணி சந்தனுதித்தைலம் சாம்பின் புட்டி கிடைக்கப்பெற்றேும். தினம் உபயோகித்ததில் குளிர்ச்சியைகொடுக்குமென்று தெரிகிறது. இந்த தைலம் சந்தனம் தேவதாரு அகில் கிழங்குகள் புல்பங்கள் வித்துகள் பச்சிலை மூலிகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு நூல் பங்களிலும் வாங்கி உபயோகிப்பார்களென்று நம்புகிறோம். விலை 6 அவுன்சு மீன் 1-க்கு அனா 0—8—0.

ஜர்மனியுடன் பண்டமாற்று ஒப்பந்தம்.

பரஸ்பரம் பண்டமாற்று முறையை அனுஷ்டித்து ஜெப்பான் தருக்கியுடன் 10 லக்ஷம் யென் வர்த்தகத்துக்கு ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது. ஜெர்மனிக்கும் ஜப்பானுக்கும் இதே முறையில் ஒரு ஒப்பந்தம் ஏற்படும்படி பேச்சு என் நடக்கின்றன.

* * *

கைத்தொழில் பரிசீலனை.

பாங்குத் தொழிலிலும், விபாபாரத்திலும் ரிபுனர்களானவர்களைக் கொண்ட ஒரு கமிட்டியை ஐக்கிய மாகாணம் அமைத்திருக்கிறது. கைத்தொழில் சரக்குப் பொருளுதவி செய்வதைப் பற்றி ஆராய்ச்சி செய்யவும், இது சம்பந்தமாக கைத்தொழில் புனருத்தாரணக் கமிட்டியார் செய்துள்ள சிபாரிசுகளைப் பரிசீலனை செய்யவுமே இக்கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது.

பத்திரிகைகளின் வரவு.
(Publications Received)

London Chamber of Com-
Indian Mirror [merce Journal.
Indian Finance
World Trade
Barclays Bank Monthly
My Hobby [Review
Barclays Bank monthly Trade
Parasakthi Magazine [Cables
The Travancore Government
The Young Reader [Gazette
Westminster Bank Review
Commercial Tit Bits of India
Standard Bank Monthly
Indian Soap Journal [Review
The Astrological Magazine
Industry
Guardian
The Produce Markets Review
The Index
The Light of Asia
Business India
Economic News
Indian Insurance
Mysore Chamber of
Yoga [Commerce Bulletin
The Celestial Messenger
The Commercial Review
Indo-Malayan Review
The Efficient Advertiser

அமிர்தகுணபோதினி

ஆனந்தபோதினி

ஆர்யதர்மம்

இந்தியா

இந்தியத்தாய்

ஈழகேசரி

குமரன்

குமராவிகடன்.

சமதர்மம்

சன்மர்க்கப்பரதர்சனி

சுதந்தரவிரன்

சுதேசநாட்டியம்

செங்குத்தமித்ரன்

திருவாங்கூர் அபிமானி

திருிலோகசஞ்சாரி

தமிழ்நாடு

தமிழ்ச்செல்வன்

தமிழன்

திராவிடகேசரி

சோதிடபரிபாலினி

பாரதஜோதி

வம்பன்

வசந்தவிகடன்

வினத்திரன்

விஜயபாரதி

ஜகன்மோகினி

விதூஷகன்

ஜெயலக்ஷ்மி

ஜக்ய அரசு

மிராசுதார்

ஞானபோதினி

தேசநேசன்

ஜீவரக்ஷகன்

பர்மானாடு

பகுத்தறிவு

விவேகதன்

விவேகதேசன்

விவசாய மகாநாடு.

திருச்சி ஜில்லா விவசாயச் சங்கத்தின் ஆதரவில், பூரங்கம் வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை யொட்டி வழக்கம்போல் நடைபெறும் விவசாய மகாநாடும் பொருட்காழியும் சென்றமாதம் நடைபெற்றது. அச்சமயம் அங்குசென்றிருந்த பிரதிநிதிகளை திருச்சி ஜில்லா சங்கத் தலைவரும், வரவேற்புக்கழகத் தலைவருமான ராஜ் சாகிப் ஜி. ராஜகோபால் பிள்ளை வரவேற்றார்.

ஜில்லா கலெக்டர் திரு. ஜி. எச். கூக் மகாநாட்டை திறந்துவைத்துக் கூறிய தாவது:—நான் திருச்சி ஜில்லாவுக்கு வந்து மூன்று வாரங்கள் தான் ஆகின்றன. இந்த ஜில்லாவில் பொதுக்கூட்டத்தில் தோன்றி நான் பிரசங்கம் செய்வது இதுதான் முதல்தடவையாகும். மேலும் விவசாயக்கூட்டத்தில் தோன்றி நான் பேச முற்படுவதும் இதுவே முதல் தடவையாகும். இதற்கு நான் சந்தோஷப்படுகிறேன்.

இந்திய நாட்டுக்கு விவசாயம் விசேஷித்த முக்கிய விஷயமாகும். விவசாயி அல்லது குடியானவன் செளக்கியமாக இருந்தால் தேசம் செளக்கியமாக இருக்கும். என்று விவசாயி ஏழையாக இருக்கின்றானே அன்றுமுதல் தேசமும் ஏழை தேசத்தான். பொருளாதார நெருக்கடி விவசாயிகளை வாட்டுகிறது. இந்த பொருளாதாரநெருக்கடியும் பணத்தடையும் ஏற்பட்டதற்கு காரணம் பெரிய மகாயுத்தமேயாகும். யுத்தங்கள் தோன்றி அதன் காரணமாக அரசாங்கங்கள் கை இருப்புகளைக் கரைத்துவிட்டால் தேசங்களில் பண முடக்கம் ஏற்பட்டு பொருளாதாரக்கூட்டம் மிகையாவது சகஜம். தற்போது ஏற்படுகின்ற நெருக்கடியும் மறைமுகமாக விவசாயிகளுக்கு நன்மை பயப்பதாகும். அவர்கள் தங்கள் கிள்களில் கவனஞ்செலுத்தி சாகுபடியில் தங்கள் மனத்தை ஊர்ச் சிலங்கள் அதிக பலன் தருவதற்கான முறைகளை கையாளுகின்றனர். எனவே தற்போதுள்ள பொருளாதார நிலைமையைப்பற்றி விவசாயிகள் கவலைகொள்ள வேண்டிய தில்லை. தற்போதிய கெட்ட நிலைமையிலிருந்து எவ்வளவுதரம் நன்மையைத் தேடிக்கொள்ள முடியுமோ அவ்வளவு முற்படி தேடிக்கொள்ள விவசாயிகள் முற்படவேண்டும். குறைந்த சிலவீட்டு சிலங்களிலிருந்து அதிகலாபம் சம்பாதிப்பதற்குள்ள முறைகளைத் தேடித் தல் வேண்டும். தற்போது விவசாய இலாகா

தார் செய்துகாட்டியுள்ள தூதன் ஆராய்ச்சிகளின் பலகை உயரிய, திருத்தம் பெற்ற, தூதன் எருமுறைகள், கலப்பைகள், விதைகள் இவற்றினையுபயோகித்து அதிக நன்மையுடைய விவசாயிகள் முற்படவேண்டும்.

விவசாயிகளுக்கு உண்டாயிருக்கும் பல கஷ்டங்களுக்கு அடிப்படையான காரணம் ஒன்று உண்டு. கிராமங்களில் வசிக்காமலும் சாகுபடியை கோரில் கவனிக்காமலும், குடியானவர்களிடத்து கவனஞ்செலுத்தாமலும் பிறவிடங்களில் வாழும் ஜனங்களிடத்தே சிலங்கள் மிகுதியாக இருக்கின்றன. இத்தகைய நிலைமை அயர்வாந்து தேசத்தில் முன்னொகாலத்திலிருந்ததுண்டு. இது விஷயத்தில் மிராசுதாரர்கள் பெரிதும் கவனம் செலுத்துதல்வேண்டும். மிராசுதாரர்கள் தங்கள் நிலத்தின் பிது நேர்பார்வை வைத்துக்கொண்டு சாகுபடி கண்டு முதல் செய்தால் வருத்தியேற்படும்.

ராஜாங்கம் என்பது உயிரில்லாதவஸ்துவென்று நீங்கள் எண்ணிவிடலாகாது பல கனவான்களைத் தன்னுள் அடக்கிக்கொண்டு விளங்குகின்றதென்றே நீங்கள் ராஜாங்கத்தைப்பற்றி பேசும்போதெல்லாம் எண்ணவேண்டும். ஆனால் அரசியல் கிட்டம் அடிக்கடி மாறும். தற்போது கூட இந்திய அரசியலுத் திருத்தியமைக்க பிரிட்டிஷ்சர்க்கார் கவனஞ்செலுத்தி வருகிறது. இதையொட்டியே ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. பிரிட்டன் இந்தியா ஆகிய இருநாட்டினங்களின் போசனையால் உண்டானது இந்த அறிக்கை, இதனைத் தயாரிக்க ஒன்றரை ஆண்டுகள் பிடித்தன. ஆனால் நடப்பமாக பிழை பார்ப்போர்கள் மிகளளியில் வெகுசுருவாக 24 மணி நேரத்திற்குள் அதனைத் துற்ற முற்பட்டு விடுகின்றனர். அங்ஙனம் துற்றுமுன்னர், அவ்வறிக்கை முழுவதையும் படித்துச்சோதித்த பின்னரே, அதன் குணமையைக் கண்டறிந்து கூறுதல் நலமாகும். விவசாயிகள் அதைப்படித்தால் வெகு ருசிகரமான பல விஷயங்கள் மலிந்துகிடக்கக் காணலாம். அதன்பெருமையான நான் நன்கறித்தேன். ஆதலால் அதைப் பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் பாடபுத்தகமாகக் கூட வைக்க சிபார்சு செய்வேன். விவசாயிகளின் கஷ்டத்தில் அரசாங்கம் அச்சரை காட்டுகிறதென்பதற்கு ஒரே அறிக்கையில் 6-வது பராவை நீங்கள் கவனித்துப் படித்தல்வேண்டும். மிராசு

தாரர்கள் அதனை நன்கு கவனித்துப் படிக்கவேண்டும். எந்த முறையளவு புதிய அரசியல் அமைப்புத் திட்டம் பூர்த்தி செய்யப்படுகின்றதோ, அந்த அளவுக்கு விவசாயிகளுக்கும், மிராசுதாரர்களுக்கும், குடிசைக்கும் பலன் ஏற்படும். மிராசுதாரர்களின் கோரிக்கைகளைக் கவனித்து என்னால் கூடியவரை நன்மை செய்ய முற்படுவேன். என்று ஜில்லா கலெக்டர் பேசிமுடித்தார்.

மகாநாட்டு அக்கிராசனரும் லால்சுபு தாலுக்கா மிராசுதாரரும், ஜில்லா கல்விச் சங்கத்தலைவருமான திரு. எஸ். என். பரமசிவம் பிள்ளை தமது தலைமைப்பிரசங்கத்தில், தற்போது மிராசுதாரர்களுக்குள்ள குறைகளை விவரித்துக்கூறி மேலும் பேசியதாவது:—“1344ம் பஸலியில் லால்சுபு தாலுக்காவில் சிலங்களின் மதிப்பு 100க்கு 50 வீதம் குறைந்து விட்டது. இதையிராமங்களுக்குச்செடுத்து கண்டறிந்தேன். நிலவாசிகளின் மத்த்தால் இங்கிலா ஏற்பட்டதாலும், 37½ பட்டணம்படிக்கொண்ட கலம் நெல் இன்றைக்கு ரூ. 2—6—0 ஆக விற்கிறது. இதேநெல் 1928-ல் ரூ. 5—0—0 விற்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மிக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். செட்டில்மெண்டு விதிப்படியும், தண்ணீர் தரத்தை மாற்றியும் பணம் வசூலிக்க சர்க்கார் ஆரம்பித்துவிட்டனர். வரித் தொல்லையிலும் கடன்காரர் மத்தியிலும் ரயத்துக்கள் இருந்து கஷ்டப்படுவது பரிதவிக்கத்தக்க விஷயம். கஷ்ட மிகுதியால் வாழ்க்கையில் மனம் கொந்து வாடுகின்றனர். என்றாலும் மிராசுதாரர்கள், ரயத்துக்கள், கம்பிக்கைகொண்டு தங்கள் தின்சரி வாழ்க்கையில் ஆடம்பரமான சிலவுகளைக் குறைத்துக் கொண்டுதல் வேண்டும். கோர்ட்டு விவகாரங்களை கூடியமட்டும் கைக்கொள்ளா திருத்தல் நன்மை. கிராமத்தொழில்களை வருத்திக்குக்கொண்டிருந்துவருவது முக்கியம். சிலங்கள் அதிக பலன் தருவதாக செயலிக்கப் பட்ட வேண்டும். கவர்ன்மெண்டாரின் மனம் மாறுதல்பெற்று கிஸ்தித்தொகையைக் குறைத்திருந்துவரும் கடன் வேண்டிவோம். சயாம் தேசத்திலிருந்து வந்து இறங்கும் அரிசிறுக்கும்மதியை சர்க்கார் தடுக்க முற்பட்டார்களில்லை. குடியானவர்களுக்கு இருந்துவரும் கடன் சுமையைத்தவிர்த்த சர்க்கார் தக்க வழிகளை கையாளவேண்டும். கடன்காரர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விஷயத்தில், தற்

சுதேச சமஸ்தான்

கைத்தொழில்

(Industry in Indian States.)

ரப்பர் தொழிற்சாலை.

திருவனந்தபுரத்தில் அமைக்கப்படும் ரப்பர் தொழிற்சாலையின் வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. கராச்சியைச் சேர்ந்த ரப்பர் நிபுணர் மிஸ்டர் ஹெஸ்து மேற்பார்வையில் இவ் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இத் திட்டம் மிகுந்த வாக்பா மான தொழிலாக முடியுமென அவர் அபிப்பிராயப் படுகிறார். இந்தியாவில் வேறு எப்பாக்களைவிட திருவிதாங்கூர ரப்பர் தொழிற்சாலைக்கு மிகுதியும் பொருத்தமான இடமாக இருக்கிறதாம். கராச்சியில் ஒரு ரப்பர் தொழிற்சாலை யிருக்கின்றது எனினும், கராச்சி இலங்கை ரப்பரை யே இறக்குமதி செய்ய வேண்டும். இலங்கைக்கு ரப்பர் பெரும்பாலும் திருவிதாங்கூரிலிருந்தே ஏற்றுமதி செய்யப் படுவதாகவும் ரப்பர்

போது தயாரிக்கப்படுவதும் மசோதாவை அங்கீகரிக்கவேண்டும். ஐக்கிய சபைகள் திறம்பட நடத்தப்பட்டு பல வசதிகள் பெற்று அவைகள் நிர்வகிக்கப் படுவேண்டும். மேட்டூர் அணையிலுள் பல நன்மைகள் ஏற்பட்டு விட்டதாக கனவு கண்டு தண்ணீர்தரத்தை உயர்த்தி தண்ணீர் வரி வசூலிக்கக்கூடாது.

* * *

பூரீரங்கம் விவசாய காட்சி

பூரீரங்கம் ஹைஸ்கூல் காம்பவுண்டுக்குள் அமைக்கப்பட்டிருந்த விவசாயக் கண்காட்சிப் பொருள்களுக்கு பரிசுகள் வழங்குவதை முன்னிட்டு ஒரு பெரும் கூட்டம் கூடியது. அக் காலை ஜில்லா கலெக்டர் திரு. கக் அக்கிராசனம் வகித்து “காட்சி விவசாயிகளுக்குப் பெரிதும் பலன் தந்திருக்குமென்றும் விஷயங்களை நேரில் கண்டு சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளுதல் வேண்டுமென்றும், விவசாய மகாாட்டை இனிமேல் சில மணி நேரம் மட்டும் நடத்துவதென்றிருமல் இரண்டு மூன்று நினைக்கக் கூட்டி பலதிறப்பட்ட தீர்மானங்களையும் நன்கு எல்லாருக்கும் தெரியும்படியாகச் சார்க்கைச் செய்ய வேண்டுமென்றும் வற்புறுத்தினார்.” பிறகு ஸ்ரீமதி. கூட்தங்க, வெள்ளி பதக்கங்களையும் மற்ற சாட்சிப் பத்திரங்களையும் காட்சிப் பொருள்களுக்குத் தக்கவாறு வழங்கினார்.

உங்கள் டிரேட் மார்க்குகள், பெயர்கள், லேபில்களை, பிற உபயோகித்து, உங்கள் லாபத்தை அடையாமலிருக்கும் பொருட்டு,

கல்கத்தா ரிஜிஸ்டர்

செய்து கொள்ளவும், முழு விபரம் இலாகா அனுப்பப்படும். விலாசம்:— ரிஜிஸ்ட்ரேஷன் ஓபிஸ், 148, பெரியக்கடைதெரு, திருச்சிநாப்பள்ளி.

ருக்கு இறக்குமதி வரியில்லாதது கராச்சிக்குச் சாதாரணமாகும்.

கல்கத்தாவில் ஒரு தொழிற்சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. இத் தொழிற்சாலை அமுலுக்கு வந்தாலும் அதனுலும் திருவிதாங்கூர் தொழிற்சாலைக்குப் பாதகம் ஏற்படாதென மிஸ்டர் ஹெஸ்து அபிப்பிராயப் படுகிறார்.

முதன் முதலாக ஐக்கிய வண்டிகளுக்குக் கேடயர் தயாரிக்கப்போகிறார்களாம். இவை நன்கு பெயர் பெற்றுவிட்டால் திருவிதாங்கூர் தொழிற்சாலை இந்தியாவிலேயே புகழ்பெற்றதாகிவிடும்.

இரண்டாவதாக ரப்பரில் பற்பல விளையாட்டுச் சாமான்கள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரப்பர் பொம்மைகளுக்கு நல்ல செலவு என்பது உலகநிரந்த விஷயம். மோட்டார், சைக்கிள், ரப்பர்க்ளையும் ஏராளமாகச் செய்யலாம். ரப்பர் குழாய்கள் மிகுதியும் செலவாகும். மழை அங்கிகளுக்குரிய ரப்பர் துணிகளும் செய்யப்படும்.

ரப்பர் ஓடுகளுக்குச் செய்யலாமென மிஸ்டர் ஹெஸ்து கூறுகின்றார். சாதாரணமாக தளத்தில் பரப்புவதற்காக இவை உபயோகமாகும்.

தொழிற்சாலை வேலைகள் அனேகமாக முடிவுபெற்று விட்டன. பிப்ரவரி முடிவில் இயந்திர சாதனங்கள் வந்து சேர்ந்து விடும். ஏப்ரல் மாதத்தில் விற்பனைக்கு ரப்பர் சாமான்கள் வெளியில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கள்ளிலிருந்து சர்க்கரை

தென்னங்களிலிருந்து சர்க்கரை செய்வது குறித்து திருவிதாங்கூரைத் தொழில் இலாகா ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் அடியிற் கண்ட விஷயங்கள் காணப்படுகின்றன:

ஐனங்களுடைய தேவைக்கு வேண்டிய சீனி கரும்பிலிருந்தும் பீட் கிழங்கிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது. வருஷத்தோறும் உண்டாகிற 15,200,000 டன் பஞ்சகாரையில் 8,670,000 டன் கரும்பிலிருந்து 66,000,000 டன் பீட் கிழங்கிலிருந்து எடுக்கப்படுகிறது. மற்ற விதத்திலும் சிறிது சீனி தயாரிக்கப்படுவதுண்டு, தென்கிலிருந்தும். பனையிலிருந்தும் 150,000 டன் எடுக்கப்படுகிறது.

கரும்புக் கட்டியையும் கரும்புச் சர்க்கரையையும் சுத்தி செய்து வெள்ளைச் சீனி தயாரிக்கலாம். தென்னங்கள் தாராளமாக இறக்கப்படுகிற தென்னும், தென்னஞ்சர்க்கரை மிகக் குறைவாகவே திருவிதாங்கூரில் தயாரிக்கப்படுகிறது. ஒரு சீனித் தொழிற்சாலைக்கு தேன்தோறும் 120 கண்பு தென்னஞ்சர்க்கரை தேவைப்படும், வெளியிடத் திறந்த இறக்குமதி செய்வதானால் அதிகச் செலவும் நஷ்டமுமாகும்.

மேற்குறித்த விஷயங்களைக் குறித்து விரிவான ஆராய்ச்சி செய்வது அவசியமாகும். கள் இறக்குவதால் தென்குக்கு ஏற்படுகிற கெடுதியைக் குறித்தும் ஆராயவேண்டும்.

தென்னம் கிருவிக்காரர்களுடைய தற்போதைய கஷ்ட நிலைக்கு இத்தகைய ஆராய்ச்சி நிவாரண மளிக்கத் தக்கதாக இருக்கும்.

மைதூர் வர்த்தக சங்கம்.

ஜாவா சர்க்கரை இறக்குமதி நாள்களுக்கான விருத்தியாகிக்கொண்டு வருவதையும், இதனால் இந்தியாவில் தயார் செய்யும் சர்க்கரையின் அபிவிருத்திக்கு அதிக தடை யுண்டென்னு கிறதென்னும் காரணத்தை உத்தேசித்து மைதூர் வர்த்தக சங்கம் இந்தியா சர்க்கார் காமர்ஸ் இலாகாவுக்கு கீழ்க்கண்ட கடிதமொழியியிருக்கிறார்கள்:—

வெளிநாடுகளிலிருந்து வரும் சர்க்கரைக்கு இந்தியசர்க்கரையின் அபிவிருத்தியை உத்தேசித்து அதிகப்படியான சுங்கம்போட வேண்டுமென்றும் இது விஷயமாய் கூடிய சீக்கிரம் நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டுமென்றும் இந்திய சர்க்காருக்கு விண்ணப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சாமான்களுக்கு ரயில்வே சார்ஜுகள் (RAILWAY RATES)

The Railway do not accept responsibility for the correctness of these quotations a reference should be made to the
Local Rate Advices & Foreign Rate Circulars issued by the S. I. Ry.

சாமான்கள்	எங்கிருந்து	எந்த இடத்துக்கு	ரேட்டு மணங்குக்கு	எந்ததேதியி லிருந்து	ஷரா
விறகு	அங்காடிபுரம்	கள்ளிக்கோட்டை	1 0	1-12-34	30-4-35 வரை
"	மெலட்டூர்	பெரோக்	1 0	"	
"	நிலாம்பூர் ரோடி	கல்லாபி	1 0	"	
"	வாணியம்பலம்				
"	குள்ளஞ்சாவடி	பொன்மலை	2 6	15-12-34	
"	"	ஸ்ரீரங்கம்	2 6	"	
"	"	திருச்சி கூடேஸ்	2 6	"	
"	குறிஞ்சிபாடி	பொன்மலை	2 6	"	
"	"	ஸ்ரீரங்கம்	2 6	"	
"	"	திருச்சி கூடேஸ்	2 6	"	
"	செந்தூர்	பொன்மலை	2 6	"	
"	"	ஸ்ரீரங்கம்	2 6	"	
"	"	திருச்சி கூடேஸ்	2 6	"	
இலம்னைட்	கொல்லம்	சென்னை துறைமுகம்	5 6	1-12-34	
வைக்கோல்	சோழவந்தான்	செட்டிநாடு	2 1	5-12-34	
"	"	தனுஷ்கோடி	2 9	"	
"	"	கல்லால்	1 11	"	
"	"	காரைக்குடி	2 0	"	
"	"	கோட்டையூர்	2 0	"	
"	"	மண்டபம்	2 4	"	
"	"	காம்பு	2 4	"	
"	"	நாட்டரசன்கோட்டை	1 9	"	
"	"	பாம்பன்	2 5	"	
"	"	ராமேஸ்வரம்	2 6	"	
"	"	தூத்துக்குடி	2 7	"	
நெருப்புப்பெட்டி	சென்னை பீச்	திருநெல்வேலி	24 0	5-12-34	
"	"	தூத்துக்குடி	24 0	"	
பெட்ரோலியம்	"	நாகப்பட்டணம்	5 9	15-12-34	
உப்பு	அகஸ்தியம்பள்ளி	பட்டுக்கோட்டை	1 10	1-12-34	
ஓடுகள்	எடக்குளம்	மேலட்டூர்	1 3	15-12-34	
"	"	நிலாம்பூர் ரோடி	1 3	"	
"	"	வாணியம்பலம்	1 3	"	
"	சோரனூர்	"	1 3	"	
"	"	நிலாம்பூர் ரோடி	1 3	"	
"	"	மெலட்டூர்	1 3	"	
தேக்கு	சாலக்குடி	தாம்பரம்	7 6	1-12-34	
"	தூயூர்	பெரோக்	1 6	15-12-34	
"	"	கல்லாபி	1 6	"	
மாவு	கண்ணனூர்	மைசூர்	6 0	1-11-34	
"	தலைச்சேரி	"	6 0	"	
தான்யங்கள்	கண்ணனூர்	"	6 0	"	
வேளாப்	கள்ளிக்கோட்டை	லக்னோ	43 2	15-11-34	
"	எர்ணாகுளம்	ஹைதராபாத்	29 1	20-11-34	
"	கள்ளிக்கோட்டை	அலகாபாத்	40 9	15-11-34	
"	[க்குதேக்கு	பனூர்	35 4	"	
நெருப்புப்பெட்டி	ஆல்வாய்	திருவொற்றியூர்	8 6	"	
"	சாலக்குடி	"	8 5	"	
"	பந்தலாயினி	"	8 6	"	
தேக்கு	சாலக்குடி	ஹைதராபாத்	13 2	1-12-34	
வீட்டிபுள்ளெய்	எர்ணாகுளம்	சாமல்கோட்	29 11	20-11-34	
"	"	சகிந்தராபாத்	30 7	"	
கோகோடைன்	"	ஹைதராபாத்	29 1	"	
பாலஸ்டி	தாசம்பட்டி	பெங்களூர்	1 9	1-12-34	

N. M. ALLYMARICAN & CO.,

Sanjeevi Sultania Medical Hall,

::

Porto-Novo S. A. Dist. India.

::



கனவான்களே!

முக்கியம்!!

கவனியுங்கள்!!!

ஓரே வேளையில் குணந்தோரியும்.
மன்மத சிங்கம்போல் செய்தும் மேடல்பெற்ற

சுல்தானியா

சிட்டுக்குருவி சத்தின் லேகியம்.

இந்த சுல்தானியா சிட்டுக்குருவிசத்தின் லேகியத்தைப்போல்
மற்ற வைத்தியர்கள் செய்துகொடுத்தால் ரூ. 2000 இனும்.



கண்பிற்குகத்த அன்பர்கள்! அருமையும், பெருமையும், கீர்த்தியும் பெற்ற இந்த அற்புத குணத்தக்கிய லேகியத்தை உபயோகித்த உத்தமர்கள் மணவாழ்க்கையில் சுகானந்த இன்பத்தை அடைவார்கள். ஆஹா! குணத்தால் சிறந்ததுதான் என்று இதைப் பன்முறையும் புகழ்வார்கள்.

இந்த லேகியம் அசல் பாகத்திற்கோர் விகற்பமின்றி தங்கம், வெள்ளி, கெம்புபவழம் ஆகிய பஸ்பம் செத் தாரங்களும் அம்பர், கஸ்தூரி, குங்குமப்பூ, எட்டுவித மிஸ்கின், பத்துவகை விதைகள், ஏழுபகை மூலிகை ரூரணங் கள் ஐந்து வேர் வகைகள் மற்ற அருமையான சரக்குகள் (192-ம்) நிறையளவு குறையாதபடி பாகஞ்செய்து வாஸ்யத் திரத்திலிருந்து சிட்டுக்குருவி சத்தும் சேர்த்து பாகமாய்ச் செய்யப்பெற்றது.

லேகியத்தின் துண்மாவாணு—வாத பித்த சிலேதம் மிகுதிக்குறையால் ஏற்படும் ரத்தக்குறைவு, பலவீனம் அஸ்தி வெட்டைக்குடி, இத்திரியம் ஜலம்போல் நீற்று சிறின்பத்திலும், தூக்கத்திலும் அதிகமாய் வெளிப்படல் மணவாழ்க்கையில் சீக்கிரம் வெளியாகிவிடுதல், தாது ஷ்டம், நரம்புத்தளர்ச்சி, சதா இடுப்புபுலி, மலச்சிக்கல், பசிமீதம் பித்தாதிக்க உஷ்ணவாய்வு, கிருமி ரோகம், துர்நீர் வியாதிகள், தேகத்தில் ஓடித்திரியும் பலவித வாய்வு ரோகம், பார்சுவாய்வு, நெஞ்சுவலி, விரைவாதம், கைகாலசகி மயக்கம், மறதி, ஆண்டன்மை நாளக்குரன் குறைதல் முதலியன நிவர்த்தியாகிவிடும். தேக உஷ்ணத்தை சமனப்படுத்தி இரத்தத்தை விருத்திசெய்து நரம்புகளில் ஓடச்செய்து சப்ததாதுக்களையும் வலுப்படுத்தி நீற்றுப்போன தாதுவைக் கெட்டிப்படுத்தி ஆண்டத்துவத்தை விர்த்திசெய்து புத்தி சாதாரணத்தை கொடுத்து சிறின்பம் நுகர தத்துவரீ கமிழ்த் கிழவர்களையும் பால்ய பருவ ஆண்சிவகமாக்கிவைக்கும். ஸ்திரீ சம்மன்னராய் வாழும் புருஷர்களுக்குப் பால்ய பருவ தூசெய்கையால் நடுப்பிரா யத்தில் ஏற்படும் தாதுஷ்டத்தை மறுபடியும் உண்டாக்குவதற்கு இதைவிட மருந்து வேறில்லை. கிழவர்களையும் இந்த லேகியம் இல்லற இன்பத்தை அனுபவிக்கும்படி செய்கிறது. ஒருதடவை பரிசுஷ் செய்துபாருங்கள்.

40 நாள் 80வேளை 16பலம் டப்பி விலை ரூ. 12. 20நாள் 40வேளை 8பலம் டப்பி விலை ரூ. 6-8-0
12நாள் 24வேளை 5பலம் டப்பி விலை ரூ. 3-8-0. 8நாள் 16வேளை 2½பலம் டப்பி விலை ரூ. 2.

வி. பி. சேலவு வேறு.

மேடல் பெற்ற

நல்ல முத்து பஸ்பம்.

இந்த பஸ்பத்தைசுப்போல செய்துகொடுத்தால் ரூ. 3000 இனும்.



இந்த அருமையான பஸ்பத்தை காலே மாலை உபயோகிக்க விபரப்படி சாப்பிட்டு வந்தால் வெட்டை உஷ்ணத்தில் சக்கிலம் உடைந்து தானே வெளிப்படுதலுமாகிய சக்கில பவமியுற் தவர்களுக்கும், இரத்தக்கொதிப்பு காண்கை உள்வேகாளம், அழலை, புண், வாய்வேக்காடு, மேகக்குடி உள்ளவர்களுக்கு பூரண சுகத்தைக் கொடுப்பதுடன் நாடி நரம்புகளுக்கு வலுவைக்கொடுத்து சக்கிலத்தை கெட்டிப்படுத்தி தேகத் திறந் நல்ல பலத்தையும், இரத்த விர்த்தியும் தாதுபுஷ்டியும் உண்டாக்கும். ஒரு மனிதன் வயது 20-க்குள் நாதத்தை பலவிதத்திலும் செலவிட்டு 40-வயதுக்குள் கிழவனைப்போல் நின்று தயங்குகிறார்கள். நம் தேகத்தை வலுப்படுத்தி காப்பாற்ற வேண்டுமென்றால் அகஸ்தியர் தயார்செய்த நல்லமுத்து பஸ்பத்தை 40-நாள் ஒருமண்டலம் சாப்பிட்டால் நம் திரேகம் உடையாமல் கடவுள் கிருபையால் வாழ்த்திருக்கலாம்.

40 நாள் 80வேளை பஸ்பம் ரூ. 50. 14நாள் 28வேளை பஸ்பம் ரூ. 20. வி. பி. சேலவு வேறு.

எழுது விலாசம்:—

N. M. அஸ்ஸிமரைக்காயன் & கம்பெனி,

சஞ்சீவி சுல்தானியா வைத்தியசாலை,

பார்க்கிப்பேட்டை P. O.

தென்னாற்காடு ஜில்லா, (இந்தியா.)

பினுக்கு சோல் ஏஜன்டு:—

ஹாஜி A. S. காதர்ராவுத்தர் & கம்பெனி,

கே. 80, சோலியா ஸ்டிரீட்,

பினுக்கு, S. S.

திருச்சினுப்பள்ளி முனிசிபாலிட்டி

பாரம் 4-வது.

சிந்தாமணி ரஸ்தாவைச்சார்ந்த டவுன் பிளானிங்
ஸ்கீம்—முன் விளம்பரம்.
விளம்பரம். நெ. 1.

(டவுன் பிளானிங் ரூல்ஸ் 33 (a)யின் பிரகாரம்)

டவுன் பிளானிங் சட்டம் (1920ம் வருடத்திய 7வது சட்டமும் 1930ம் வருடத்திய 2வது சட்டமும்) 10வது செக்ஷன்படி திருச்சினுப்பள்ளி முனிசிபாலிட்டி ஸ்பெஷல் ஆபீஸர், 1934 வருஷம் அக்டோபர்மீ 1ந்தேதியன்று தீர்மானித்த விஷயங்களில் 9வது செக்ஷன், சப் செக்ஷன் 1வது பிரிவின் படி கீழ்க்கண்ட விளம்பரத்தை ஏற்றுக்கொள்ள தீர்மானித்தார் என்று தெரியப்படுத்தப்படுகிறது.

திருச்சினுப்பள்ளி முனிசிபாலிட்டி ஸ்பெஷல் ஆபீசர் சென்னை டவுன் பிளானிங் சட்டம் (1920ம் வருடத்திய 7வது சட்டமும் 1930ம் வருடத்திய 2வது சட்டமும்) செக்ஷன் 9 (1)ன் பிரகாரம் கீழே விவரித்துள்ள ஓர் இடத்திற்கு ஓர் (டவுன் பிளானிங்) ஸ்கீம் தயாரிக்கத் தீர்மானிக்கிறார்.

எல்லைகள்:—மேற்கே சிந்தாமணி ரஸ்தா; வடக்கில் கல்ஹையம் பறக்கேரி சுற்றும்; கிழக்கில் வாய்க்கால் சர்வே நெம்பர் 1245, 1258, 1262, 1279, 1277 முதலியன தெற்கில் புலிவார்டு ரோட்டு.

அதாவது (ரெவினியூ) 5வது வார்டு, 8வது பிளாக்கும், 22வது பிளாக்கும்.

பரப்பு:—10 ஏக்கர் 30, 428 சதுர அடி.

2. முனிசிபல் ஆபீஸில், ஆபீஸ் நேரங்களில் இந்த ஸ்கீமை சேர்ந்த இடத்தின் பிளான் (படம் 1) காப்பி பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

முனிசிபல் ஆபீஸ்
திருச்சினுப்பள்ளி
18-10-34

எச். எஸ். எம். மெக்லாலின்,
கமிஷனர்.

திருச்சினுப்பள்ளி முனிசிபாலிட்டி

பாரம் 5-வது.

டவுன் பிளானிங் ரூல்ஸ் 34 (a)யின் பிரகாரம்)

கீழ்க்கண்ட விளம்பரம் திருச்சினுப்பள்ளி முனிசிபல் கவுன்சில் ஆபீஸ் நோட்டீஸ் போர்டில் 1934-ஓடு அக்டோபர்மீ 19ம் தேதியன்று ஒட்டப்பட்டது.

சிந்தாமணி ரஸ்தாவைச்சேர்ந்த டவுன் பிளானிங்
ஸ்கீம்—முன் விளம்பரம்.
விளம்பரம் நெ. 1

(டவுன் பிளானிங் ரூல்ஸ் 33 (a)யின் பிரகாரம்)

டவுன் பிளானிங் சட்டம் (1920ம் வருடத்திய 7வது சட்டமும் 1930ம் வருடத்திய 2வது சட்டமும்) 10வது செக்ஷன்படி திருச்சினுப்பள்ளி முனிசிபாலிட்டி ஸ்பெஷல் ஆபீசர் 1930ம் வருஷம் அக்டோபர் மாதம் 1ம் தேதியன்று தீர்மானித்த விஷயங்களில் 9வது செக்ஷன் சப் செக்ஷன் 1வது பிரிவின் படி கீழ்க்கண்ட விளம்பரத்தை ஏற்றுக்கொள்ள தீர்மானித்தார்.

திருச்சினுப்பள்ளி முனிசிபாலிட்டி ஸ்பெஷல் ஆபீசர் சென்னை டவுன் பிளானிங் சட்டம் (1920-ம் வருஷத்திய 7-வது சட்டமும் 1930 வருஷத்திய 2-வது சட்டமும்) செக்ஷன் 9 (1)ன் பிரகாரம் கீழே விவரித்துள்ள இடத்திற்கு ஓர் (டவுன் பிளானிங்) ஸ்கீம் தயாரிக்கத் தீர்மானித்திருக்கிறார்.

எல்லைகள்:—மேற்கே சிந்தாமணி ரஸ்தா; வடக்கில் கல்லறையும் பறச்சேரி சந்தும், கிழக்கில் வாய்க்கால் சர்வே நெம்பர் 1248, 1258, 1262, 1279, 1277 முதலியன) தெற்கில் புனிவார்ட் ரோட்டு.

அதாவது ரெவினியூ 5-வது வார்டு, 8-வது பிளாக்கும் 22-வது பிளாக்கும்.

பரப்பு:—10 ஏக்கர், 30,428, சதுர அடி.

2. முனிசிபல் ஆபீசில், நேரங்களில் இந்த ஸ்கீமை சேர்ந்த இடத்தின் பிளான் (படம் 1) காப்பி பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

டவுன் பிளானிங் சட்டம் 17-வது செக்ஷன்படிக்கும் டவுன் பிளானிங் ரூல்ஸ் 34-படிக்கும் ஒரு வரும் நகரசபையிலாவது அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரியிடமாவது மனுக்கொடுக்காமலும் உத்தரவு பெறாமலும், ஒரு கட்டிடமும் புதிதாக கட்டவோ அல்லது கட்டிவருவதை மென்மேலும் கட்டவோ அல்லது இந்த எல்லைக்குள் உள்ள எந்த நிலத்தின்பேரிலும் வேலை செய்யவோ அல்லது ஒருவித ஒப்பந்தம் செய்யவோ அல்லது அதை பூர்த்தி செய்யவோகூடாது.

முனிசிபல் ஆபீஸ்
திருச்சினுப்பள்ளி
18-10-34

எச். வி. எம். மெக்லாலின்,
கமிஷனர்.

திருச்சினுப்பள்ளி முனிசிபாலிட்டி

ஜந்தர்வது டவுன் பிளானிங் ஸ்கீம்—முன் விளம்பரம்.
விளம்பரம் நெ. 1.

(டவுன் பிளானிங் ரூல்ஸ் 33 (a)யின் பிரகாரம்)

டவுன் பிளானிங் சட்டம் (1920-ம் வருடத்திய 7-வது சட்டமும், 1930-ம் வருடத்திய 2-வது சட்டமும்) 10-வது செக்ஷன்படி, திருச்சினுப்பள்ளி முனிசிபாலிட்டி ஸ்பெஷல் ஆபீஸர், 1934-வருஷம் அக்டோபர் மாதம் 1-ந்தேதியன்று தீர்மானித்த விஷயங்களில், 9-வது செக்ஷன் சப் செக்ஷன் 1-வது பிரிவின்படி கீழ்க்கண்ட விளம்பரத்தை ஏற்றுக்கொள்ளத் தீர்மானித்தாரென்று தெரியப்படுத்தப்படுகிறது.

திருச்சினுப்பள்ளி முனிசிபாலிட்டி ஸ்பெஷல் ஆபீஸர் சென்னை டவுன் பிளானிங் சட்டம் (1920-ம் வருடத்திய 7-வது சட்டமும் 1930-ம் வருடத்திய 2-வது சட்டமும்) செக்ஷன் 9 (1)ன் பிரகாரம் கீழே விவரித்துள்ள இடத்திற்கு ஓர் (டவுன் பிளானிங்) ஸ்கீம் தயாரிக்கத் தீர்மானிக்கிறார்.

எல்லைகள்:—வடக்கிலும் கிழக்கிலும் உய்யக்கொண்டான் வாய்க்கால், தெற்கில் கீழ்ப்புனார் ரஸ்தா முனிசிபல் எல்லை; மேற்கில் படையாச்சித்தெரு, தர்மநாதபுரம் சக்கிலியர் தெரு மோரி.

அதாவது (ரெவினியூ) 8-வது வார்டு, 14, 17, 18, 24, 25, 26, 27, 28, வது பிளாக்குகள்.

பரப்பு:—103-ஏக்கர் 7702 சதுர அடி.

2. முனிசிபல் ஆபீஸில், ஆபீஸ் நேரங்களில் இந்த ஸ்கீமைச் சேர்ந்த இடத்தின் பிளான் (படம் 1) காப்பி பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

முனிசிபல் ஆபீஸ்
திருச்சினுப்பள்ளி
18-10-34

எச். வி. எம். மெக்லாலின்,
கமிஷனர்.

PROGRAMME FOR JANUARY 1935.

1935 ஜனவரி மாதப் புரோகிராம்.

1-1-35

TUESDAY

செவ்வாய்க்கிழமை

4-1-35

FRIDAY

வெள்ளிக்கிழமை

7-1-35

MONDAY

திங்கட்கிழமை

11-1-35

FRIDAY

வெள்ளிக்கிழமை

15-1-35

TUESDAY

செவ்வாய்க்கிழமை

20-1-35

SUNDAY

ஞாயிற்றுக்கிழமை

23-1-35

WEDNESDAY

புதன்கிழமை

26-1-35

SATURDAY

சனிக்கிழமை

The Big Cage

பெரிய சிங்கக் கூண்டு

Old Dark House

இருட்டறை

BAG E MISAR OR SHAN E ISLAM

பாகே மிஸர் அல்லது ஷானே

இவ்ல்லாம்

48th National Congress

48-வது நாஷனல் காங்கிரஸ்

Lure of the City

நகரின் மோஹினி

The Thief of Iraque

ஐராக் திருடன்

Cohen's & Kelly's in Trouble

கோஹன் கெல்லியின் ஆபத்து

Mata Hari

மாதா ஹரி

Coloured Syllsy Symphonies, Mickey Mouse Cartoons, & beautiful comics as usual.

கலர் தமாஷ் படங்கள் :— சுண்டேல், (மிக்கிமௌஸ்) காமிக்ஸ்கள் வழக்கம்போல்.
A.B.—Programme is subject to alteration.

A Circus picture Featuring Clyde Beatty and a horde of Lions and Tigers.

சிங்கங்கள் புலிகள் நிறைந்த திடுக்கிடும்படியான ஸர்க்கஸ் படக்காஹி.

A thrilling episode featuring Boris Karloff

போரிஸ் கார்லாப் நடித்த பயங்கரப் படம்

An urudu picture featuring Master Mahomed, Firoze Dastur, Miss Padma & Jamna

மாஸ்டர் மஹமத், டிரோஸ்தன், மிஸ். பத்மா & ஜம்னா நடித்த உருது பேசும் படம். (குத்பா பண்டிகைக்காக)

Recently held at Bombay where you can see and hear Mahatmaji, Babu Rajendra Prasad, and other leaders.

பம்பாயில் சமீபத்தில் நடந்த காங்கிரஸையும் மஹாத்மாஜி பாபு ராஜேந்திரம் ப்ரஸாத் முதலிய தேசியத் தலைவர்களின் பிரசங்கத்தையும் கேட்கலாம்.

A Sagar production in Hindi with Kumar, K. C. Dey, and Miss Sabita Devi.

குமார், K. C. டே & மிஸ். சபிதா தேவி நடித்த ஹிந்தி பேசும் படம்.

An urudu subject with Navinchandra and Miss Zohra.

நவிச்சந்திரா, மிஸ். ஜோரா நடித்த உருது பேசும் படக்காஹி.

An English comedy featuring George Sidney and Charlie Murray.

ஜர் இங்கிலீஷ் தமாஷ் படம்.

A Metro Goldwyn Mayer English picture with Ramon Navaro, Greta Garbo, Lionel Barry more.

ரோமன், ரவாரோ, கிரிடா கார்போ, லயனல், பாரிமோர் நடித்த இங்கிலீஷ் படம்.

International Chamber of Commerce.

22nd-October 1934 Technical Committee of the International Container Bureau (Mr. R. de Boysson).

All those interested in containers (railways, motor transport, shippers, users and constructors) were represented at this meeting which discussed a revised edition of the technical conditions for the admission of containers in international traffic worked out by the 5th Commission of the International Union of Railways in June 1934. The new edition enters into force as from 1st April 1935. The Technical Committee of the I. C. B. recommended that, with a view to completing the technical conditions practical tests should be undertaken on an international scale as soon as possible in order to enable a solution to be found for certain outstanding problems.

31st October 1934.—Court of Arbitration (Mr. Charles Neef.)

Various decisions regarding current cases were taken, including the appointment of M. Emil SANDSTROM, former Councillor at the High Court of Sweden and former Judge of the Mixed Court of Egypt, as arbitrator in a dispute between a number of inland navigation companies of different nationalities. Two new applications for arbitration were received.

20th November 1934.—Air Transport Committee (Dr. Kurt Weigelt.)

The meeting was preceded on the 19th November by meetings of the Sub-Committee on Air Law (Dr. Kurt Weigelt) and the Sub-Committee on Air Mail (Mr. Martin Wronsky).

Three groups of questions were studied: (1) matters of law and regulation, (2) barriers to air navigation, and (3) air mail.

(1) Two resolutions were adopted on the basis of reports submitted by Major K. M. BEAUMONT, the one making detailed proposals for the simplification of customs formalities and passport visa regulations, and the other urging a simpler procedure in the case of refund of customs duties on goods re-exported after refusal by the consignee, and asking that no charge in respect of customs or other duty be made on fuel and oil used by aircraft in international transport. In a third resolution the Committee expressed the view that the question of the liability of air carriers for delay should be re-examined when the Warsaw Convention of 1929 came up for revision. The question was kept on the Committee's agenda for further study.

(2) With regard to barriers to air navigation, the Committee had before it a report by Mr. A. PLESMAN (Director of K. L. M.) containing a survey of existing official regulations, and a list of concrete instances of the obstacles met with at present by air carriers.

A resolution was adopted on the basis of this report urging the introduction of more liberal provisions in the international conventions and national regulations, and asking the air companies to develop agreements among themselves for bringing into harmony the different systems of air lines, due account being taken of the interests of the countries flown over.

(3) Three resolutions were adopted on air mail on the basis of a report submitted by Major M. WRONSKY (Director, Lufthansa). The first urges the application in practice by all postal administrations of a series of optional improvements introduced in the international air mail provisions at the last Universal Postal Congress and enumerating those measures to which the business community attaches particular importance. The resolution also raises points for examination at the next revision conference. A second resolution urges that in future, as far as possible and by way of trial no special air mail fee should be charged for letter mail in European service and that letter mail should be forwarded in the ordinary course by air wherever this would prove the quickest means of transport. The reduction of the air mail fee in intercontinental service is also recommended, and a final paragraph adds the proviso that the air carriers should receive sufficient remuneration to enable them to give a duly efficient service to the public. The third resolution emphasizes the importance of close collaboration between the air transport companies in intercontinental service as regards time-tables, conditions of carriage, and charges, as well as between the air companies and the railways—*World Trade*.

OPINIONS ON J. P. C. REPORT.

Lord Strabolgi

Lord Strabolgi, in the House of Lords, spoke that Britain should make a declaration of a reciprocal nature regarding Commercial Discrimination.

Southern India Chamber of Commerce, Madras

This meeting of the Chamber of Commerce resolves to give full support to the views expressed by the Federation of Indian Chambers of Commerce and already communicated to the Government.

Malabar Chamber of Commerce

The Malabar (Indian) Chamber of Commerce passed a resolution, disapproving the recommendations of the Joint Parliamentary Report on the Indian Reforms, characterising it as unsatisfactory and unacceptable.

Mr. W. Hirachand

Mr. Walchand Hirachand, President, Maharashtra Chamber of Commerce, Bombay:- There is evident in this Report, the concern of the Joint Parliamentary Committee, to perpetuate the position of vantage which British Commerce and Industry occupy in this country and the question of India's economic interests seems to have been absolutely subordinated to this main consideration.

Mr. Amrit Lal Ojah

Mr. Amrit Lal Ojah at the third quarterly meeting of the Indian Chamber of Commerce, Calcutta held in Dec. 7, declared that the proposals made in the Report could under no circumstances be acceptable, considering their adverse effects on the development of trade, commerce and industries of this country.

The Viceroy

The Joint Committee have been concerned to secure that you should suffer under no unfair handicap and that full play should be given to your ability to contribute to the advancement of this country, by your powers of organisation and your technical equipment and your control of all that modern science can add to our amenities. On the other hand, no obstruction is placed in the way of the development of expansion of the Indian industry in her own hands in conditions in which they can, I hope, have no grievance against you and you have no grievance against them. My conception of the future is of a vast field open for development in which the help you can give to Indian business community will be not less welcome than the help which you will derive from them. On your joint contributions the country will rely for the attainment of its commercial and industrial advance.

Indian Finance

A study of the whole question of Commercial safe guards would lead any one with an open mind to the conclusion that they are not matters to be shut up within any statutory formula, however ably drafted

Indian Chamber of

Commerce, Tuticorin

The Indian Chamber of Commerce, Tuticorin, expresses its sense of dissatisfaction and complete disappointment at the Joint Parliamentary Report, which is more reactionary than the White Paper itself and strongly feels that the portion of the report dealing with Burma, Aden, and commercial discrimination which denies the fundamental rights and privileges of any nation to manipulate its own tariffs and provide only ineffective control over finance, and currency called safeguards intended only to protect the British trading rights in India and which further nullifies even the small amount of 'Fisical Convention' and which, by depriving Indian shipping of even the existing protections, threatens it with complete annihilation. The spirit of suspicion and distrust and hence wholly unacceptable to the Indian mercantile community.

Madura Ramnad-Chamber Indian Merchants Chamber

The Committee considered the Report of J. P. C. and passed a resolution to the effect that the J. P. C. report is most disappointing and the new Constitution for worse than the present one and that therefore, the report must be rejected in toto and an entirely different and fresh constitution should be framed by a constituent Assembly.

Associated Chambers

The Associated Chambers of Commerce, while postponing final opinion pending examination of the relative clauses of the constitution Bill, regard the proposals for the prevention of Commercial discrimination as generally satisfactory and they welcome the Committee's suggestion that these matters may, in course of time, be included in a convention.

Principal Sohrab Davar.

Commercial discrimination as proposed is the most objectionable feature of the Constitution. A Country like India with some industries gradually growing from the infant stage to manhood and many in contemplation of being planted, wants particular protection from rivals, who are giants in experience strength and financial resources. The greatest of all these rivals is naturally the United Kingdom

The Committee of the Indian Merchants' Chamber, Bombay register their strongest & most emphatic protest against the manner and method wherein all questions relating to commercial discriminations have been dealt with in the J. P. C. Report. The Report, the Committee point out, is nothing if not thorough in its recommendations to complete the process of economic bondage in India.

One sine qua non of every selfgoverning country was freedom to develop its trade and industries, but the Report of the Parliamentary Committee has taken pains to hedge this freedom with so-called safeguards with the result it was not development of Indian trade & industries so much as the development of British trade and industries which is assured.

Dealing with the Fiscal Autonomy Convention, the Committee opine that the J. P. C. Report has now placed an axe at the very roots of the right of India to develop her industries in the best way she could.

Karachi Buyers and Shippers Chamber

Under the circumstances, the Committee emphatically protest against the manner in which the question of commercial discrimination has been discussed and remedy suggested by the J. P. Committee.

They further record their great disappointment at the various proposals for Burma's separation from India, whereby the rights and interests of Indians are seriously threatened. The remarks against money-lenders are highly uncalled for specially when the authors of the Report have said not a word about the policy of discrimination pursued by British banking corporations in India, who have all along their stay in this country encouraged non-Indian concerns at the cost of Indian trade and industry.

N. India Chamber of Commerce

The Committee of the Northern India Chamber of Commerce Lahore regretted that the Joint Committee had made no proposal for barring inter-provincial customs duties and considered it necessary to include the provision in the Act for purposes of preventing provinces from imposing any sort of duty for revenue purposes.

Mr. Villiers M. P.

The report gave the Gov. General power to take steps against administrative or executive action which would discriminate against Great Britain. But the real issue was: "Have you the right—and if you have the right is it practically possible—to force a nation of 360,000,000 individuals permanently to purchase their goods from any particular market in the face of a widespread

determination against so doing?" We had been supplying India with cotton machinery for 50 years, financing her efforts to build up a large and important industry, and sending out picked operatives to teach Indian operatives how to spin. Could we, in the face of all that, turn round now and say that India had not the right to develop her own industry?

All we could do was to say that we would put no obstacles in the way of India developing her own cotton industry, even with the aid of protective tariffs, provided that in no circumstances should those tariffs discriminate against Great Britain, and that if there were any favoured nation terms we were any favoured nation terms we were clearly the nation to whom they should be given.

Maharashtra Chamber

The Committee of Maharashtra Chamber of Commerce express at the very outset their sense of dissatisfaction and complete disappointment at the spirit of suspicion & distrust which particularly permeates this portion of the Report in such a large measure. The Joint Committee appear to be obsessed with the fear of impending measures designed by future Indian Legislatures "not with the object of fostering Indian trade but of injuring and excluding British Trade" and have therefore recommended the adoption of every possible precaution, restriction and safeguard with a view to

protect British Trading rights in India, no matter how injurious these recommendations may be to the interests of India.

The Committee of the Chamber feel that these proposals mark almost the limit of the reactionary British spirit & are bound to have in the long run, very serious repercussions on Indo British relations. They will once again serve as a reminder to Indians of their state of utter helplessness and create increasing discontent in the country.

The Federation of Indian Chambers of Commerce & Industry.

While the Indian mercantile community is definitely committed against discrimination on purely racial grounds, the recommendations in the Joint Parliamentary Committee's Report are such a comprehensive and sweeping character as are likely to cause an abuse of power to the serious detriment of this country's industrial and commercial development. The acceptance of the recommendation of external capital the committee is half-hearted, & its potential benefit has been negated in advance by the recommendation that all companies incorporated in the United Kingdom and operating in India before the new constitutional proposals come into existence will be eligible for any bounties or subsidies that may be granted by the future Government in support of Indian industries.

The recommendations regarding shipping are, in the opinion of the committee particularly retrograde & are calculated to bar forever the development of Indian Mercantile Marine. The Committee trust that, with the protestations frequently made by the Government of India to lend all their weight & influence to the development of Indian Mercantile Marine, the Government will see that these recommendations are not accepted by His Majesty's Government.

While so much emphasis is laid on the provision of safeguards not a single safeguard is provided against the abuse of the so-called safeguards themselves.

INDIAN TREASURY BALANCE (Dy. Controller, Madras)

In thousands of Rupees on the last day of				
Aug '34	Sep '34	Oct '34	Nov '34	
In District Treasuries				
1,87,77	2,15,66	3,03,19	1,88,73	
With Imperial Bank of India				
7,00,81	8,22,89	9,80,37	7,09,85	
Total	8,88,58	10,38,55	11,83,56	8,98,58

VALUABLE ARTICLES

The Journal "Varthaga Oolian" contains many interesting and valuable articles.

N. P. Sundaram Pillai
District Board Engineer

Infringement of copyright.

Mr. R. Naranaswami Rao Town Sub-Magistrate Pudukottah passed orders acquitting Alagirswami Pillai who stood charged under sections 483 and 486 I. P. C. with having infringed the trade mark of "Sangu" used in respect of the manufacture of soaps, by Sheik Ismail Rowther of Arantangi.



TRADE SECRETS

**Colouring Gun Barrels**

Dissolve 2 parts of crystallised chloride of iron; 2 parts of solid chloride of antimony; 1 part gallic acid in 4 or 5 parts of water; apply with a small sponge, and dry it in air. Repeat this two or three times, then wash with water and dry. Lastly rub with boiled linseed oil to deepen the shade.

Removing Ink Spot and stains from paper.

Dissolve 20 grams of oxalic acid in a pint of water. Apply this solution on writing ink spots and stains with a soft brush and wait for a while, then soak it with a piece of blotting paper. As this acid does not attack printing ink, it may be used without danger to remove stains or spots from printed paper.

Removing prints from paper.**Stannous Chloride Solution**

	2 drams.
Water	4 drams.

Mix and apply over the prints to be removed with a camel's hair brush. After the writing has disappeared, the paper should be washed and dried.

Bedbug Destroyer

Sulphurous acid is an excellent agent for destroying bedbugs and their eggs. It is sufficient to sprinkle a few drops of the acid upon the places infested by the insects.

Remedies against Mosquitoes

A remedy to keep off mosquitoes is composed of the following ingredients

Cinnamon Oil	1 part
Patchouli Oil	1 "
Sandal Oil	4 parts
Alcohol	400 "

Mix the ingredients and keep it in stoppered bottles. A small amount of this solution when sprinkled around the room will drive away mosquitoes.

Dyeing Silk and Woollen**Clothing.**

Dissolve 2 lbs. of aniline violet in 6 gallons of rectified spirit. The solution is then heated to 105° F and filtered. The silk or woollen goods to be dyed is put into a vat moistened with water containing a few drops of sulphuric acid; then the solution of the dye-stuff is poured into it. The bath is then slowly heated to the boiling point. Then the goods are taken out, dried,

thoroughly & afterwards washed in seeds to remove excess of dye. Rinse and allow to dry in air. Red for silk. Prepare a mordant of 2 ounces of alum to 4 gallons of water, boiled together. Allow the silk to remain in this solution for 6 to 8 hours then rinse it and dye with 1 ounce of cochineal dissolved in a gallon of water by immersing in it for about 20 minutes and rinse again.

Gray for wool—Boil $\frac{3}{4}$ ounce of gallnuts in sufficient water for 15 minutes. Then dissolve in it $\frac{1}{4}$ oz cream of tartar, place the wool in the bath and let it to boil for 1 hour and then remove. The bath is allowed to cool and $1\frac{1}{2}$ oz. of green vitriol are added and the wool immersed in it again until it has assumed the desired, shade of colour.

Solidified Spirit

Solidified spirit can be made by melting $4\frac{1}{2}$ parts of stearin, then adding $\frac{1}{2}$ part of sodium carbonate (to saponify) and 95 parts of methylated spirit, heating for an hour in a strong closed vessel. The solidified spirit may be cut into cubes and stored in air tight tin cans specially made for the purpose

TRADE NAMES CAUTION.

Notice is hereby given that V. S. Ramaswami Iyengar, Proprietor of Sri Poornanandar Vaidyasalai, Vijayapuram, Tiruvarur. S. I. R. is the Owner and Sole Proprietor of the following Trade Names:-

1. Sri Poornanandar Vaidyasalai,
2. Suga Prasava Ousadam

A declaration in respect of the said Trade Names have been registered in British India under the Indian Registration Act No. XVI of 1908.

The said Trade Names are used in respect of the description of goods following that is to say:-

1. For Vaidyasalai under him and,
2. for medicine prepared by him. Any imitation or fraudulent use of the said Trade Names 1 and 2 will be dealt with according to Law.

ALL-INDIA TRADE-MARK REGISTRATION AGENCY.

148, Big Bazaar Street, TRICHINOPOLY.

“ORIENTAL”

GOVERNMENT SECURITY

LIFE ASSURANCE Co., LTD.

Incorporated in India 1874

DIAMOND JUBILEE YEAR—1934

1933 RESULTS

New Business	-	-	-	-	-	Rs. 7,04,26,203
Total Business in Force	-	-	-	-	-	47,93,31,074
Total Claims Paid	-	-	-	-	-	15,27,38,860
Annual Income	-	-	-	-	-	3,43,21,522
Funds	-	-	-	-	-	14,30,04,536

WHEN SELECTING YOUR LIFE ASSURANCE COMPANY
FOR A FIRST OR AN ADDITIONAL POLICY

IT WILL PAY YOU

To come to this Long—established and Progressive Office.

Applications for further information should be addressed to :

THE BRANCH SECRETARY, ORIENTAL LIFE OFFICE, TRICHINOPOLY.

or to any of the Company's other offices as undernoted :

Agra	Bezwada	Jalgaon	Mercara	Ranchi
Ajmer	Bhopal	Karachi	Mombasa	Rangoon
Ahmedabad	Calcutta	Kualalumpur	Nagpur	Rawalpindi
Allahabad	Colombo	Lahore	Patna	Singapore
Ambala	Dacca	Lucknow	Poona	Sukkur
Bangalore	Delhi	Madras	Raipur	Trivandrum
Bareilly	Gauhati	Mandalay	Rajshahi	Vizagapatam

Reorganisation of the Cotton Industry.

The depressed condition of the Lancashire cotton industry is mainly attributable to the decline in the overseas demand for cotton goods, but it has been evident for some time that a measure of internal reorganisation would be necessary in order to enable it to obtain its full share in any future recovery in World trade, says "Barclays Bank Monthly Review" for November 34. During October two plans for effecting reorganisation in the spinning section have been approved by the General Committee of the Federation of Master Cotton Spinners' Associations. The first scheme, which is designed to bring production more nearly into alignment with demand, proposes the formation of a Cotton Spinners' Association consisting of all spinners of single cotton yarn in Great Britain. It is suggested that the Association should have power to institute a quota system for the regulation of production and to prevent the sale of yarn below cost price. The scheme would be supported by a pool into which payments would be made by producers exceeding their individual quotas and from which

compensation would be received by those, whose output fell below their respective quotas. The Association, which it is proposed should be formed in the first place for a period of three years, would be governed by an executive committee of 18 members and would be presided over by a Chairman who had no interest in the cotton industry. The establishment of the Association will, however, not be proceeded with unless the owners of 90 per cent. of the total number of spindles concerned signify their agreement with the proposals.

The second plan embodies the recommendations of the Committee under the Chairmanship of Lord Colwyn, which was set up to formulate a scheme for reducing surplus spindleage. The Committee state that, on the basis of the volume of trade available in the first quarter of 1934, the industry has 13,500,000 more spindles than are required for full-time running, 4,000,000 of these being in the Egyptian section and 9,500,000 in the American section. They consider, however, that the removal of about 8,000,000 spindles would ensure substantially improved working conditions by relieving the

present pressure, but they are of the opinion that the elimination of 10,000,000 spindles should be the objective.

It is suggested that the average price at which the 10,000,000 spindles could be purchased would be 5s. each and, after deduction of the estimated scrap value of 1s. per spindle, the maximum sum required would be £2,000,000. The amount needed for interest and for a sinking fund sufficient to repay a loan of this magnitude in fifteen years would be approximately £180,000 per annum, a total which it is considered would not impose an undue burden on the industry if spread equitably over all firms. It is assumed that the remaining 30,000,000 spindles would pay a levy and this levy, based on the estimated sum of £2,000,000 required, would work out at £657 a year per 100,000 spindles in the American section and £511 per annum per 100,000 spindles in the Egyptian section. Against these payments, however, must be set substantial savings which will be rendered possible by the concentration of production in mills running nearer to full time.

TRADE NAMES CAUTION.

Notice is hereby given that *DASAPPA PUTTIAH, Merchant, Santhepet, Mysore*, is the Owner and Sole Proprietor of the following Trade Names:-

(1) LILLY INDUSTRIAL WORKS (2) "LILLY" (Trade Name)

A declaration in respect of the said Trade Names have been registered in British India under the Indian Registration Act No. XVI of 1908.

The said Trade Names are used in respect of the description of goods following that is to say:-

1. For Industrial Works under Dasappa Puttiah and,
2. "Lilly" Trade Name in respect of Chilly Powder, Coffee Powder, Turmeric Powder and Soapnut Powder. and any imitation or fraudulent use of the said Trade Names will be dealt with according to Law.

ALL-INDIA TRADE-MARK REGISTRATION AGENCY.

148, Big Bazaar Street, TRICHINOPOLY.

MATCH INDUSTRY.

First of all logs are cut into pieces of required length, by hand or circular saw to suit the machinery. Then the bark is removed. Pieces not quite fresh and moist, are either placed in water for some time, or boiled. The piece is then placed between the grippers of the peeling machine, just as in a lathe, and turned round the axis, whilst a large knife projecting equally towards its axis, about 2 inches, first shaves away until a clear and round circumference to insure regular veneering is obtained. The piece is veneered right down to the core leaving piece about $3\frac{1}{2}$ inches which is too soft to be of any use. For example, if the diameter of the log be 24 inches the actual veneer obtained is 24 inches $2 - \text{inches} - 3\frac{1}{2} \text{ inches} = 18\frac{1}{2} \text{ inches}$, and in the case of 1 foot diameter, or 3 feet girth, actual veneer is 12 inches $- 2 \text{ inches} - 3\frac{1}{2} = 6\frac{1}{2}$

The proposed scheme provides for the formation of a Surplus Spindleage Board of five members, who would act through an Administrator responsible to the Board. The Administrator would invite offers from owners of spindles to sell their spinning plant and would "purchase, exchange, seal, sell, dispose of, dismantle, retain in idleness or deal with and turn to account" the plant acquired.

If approved by a sufficient majority of spinners the scheme will be submitted to the Board of Trade, with a view to the passing of the necessary legislation in order to make it effective. . . .

inches. Thus a veneer which is a long, uniform thin sheet as wide as the piece put in and as thick as the match, is obtained. In the same way thinner veneers for boxes are obtained, scored by means of scoring lancets attached generally to the peeling machine, so as to form the folds of the boxes. And again by different arrangements of the scoring lancets, veneers for inner trays and bottom pieces are peeled off. The thickness of the veneer is regulated as required so that the same machine be used for the manufacture of veneers for matches and match boxes as well. Each kind of veneer is cut of the required length, and then piled so as to contain 25 sheets or more. These piles are then sized by a chopping machine. By a different arrangement of the scoring lancets, veneers for splints may also be obtained. These veneers piled as mentioned above, are then cut into splints by a separate splints chopping machine. Splints are then impressed into impregnating solution, to prevent them from glowing after ignition. They are then put into the polishing drum, which is slowly revolved till the splints are perfectly dried, cleaned and polished. The splints are then put into the filling frames, within which there is a series of moveable lathes, which when compressed together grip the ends of the splints. Between these lathes the splints are shaken, then frames are tightened up

and taken to paraffining machines where the ends of the splints are pressed down into a thin layer of igniting composition, and the heads are then dried. The method of making boxes from scored veneers is very simple. The material required for this work to be done by hand, is wrapping paper, paste and shaping moulds. Arrange the boxes inside the painting frames; each to contain 1 gross, and then paint the sides of these boxes with chemical paste with a hand brush. Keep these frames on the roof of the drying apparatus for about 20 minutes to dry. The outer covers are then labelled and dried. The inner trays are then labelled and dried. The inner trays are then filled with tipped ready splints, and put into the outer covers, so as to make a complete match box. The match boxes are then packeted, containing dozen each, and then labelled. These dozen packets are then packed in half gross bundles and labelled. The matches are now ready for sale.

The Parasakthi Magazine

Dealing with Art, Science, Religion, Agriculture etc.,

Annual Subscription Rs. 2

Single Copy As. 3

Editor, Rajarishi Bala-sanyasi of Himalayas.

Apply to: The Manager,

The Parasakthi Magazine.

5, Richmond Road,
Bangalore S. I.

MYSORE STATE NEWS

Reduction of rates for Electric Power

With a view to enable the public to tide over the present trade depression, the Government of Mysore have been pleased to order the grant of certain concessions to the consumers using electric power to Irrigation pumps, for a period of two years from 25th October 1934. These concessions are published for general information and guidance.

In the case of installations that were in existence on the 30th June 1934, the rate for power consumed is reduced from one anna per unit to half an anna per unit subject to the condition that the minimum consumption per month per H. P. installed will not be less than 32 units. If, however, a consumer is unable to consume every month throughout the year 32 units per month per H. P. he will be given the option to consume 384 units per H. P. per year, the consumption each month being adjusted to suit the consumer's convenience. The Meter hire for such installation will be Re. 0-8-0 per month as usual.

In the case of installations that have or will come up after 30th June 1934 the existing rate of one anna per unit will be charged subject to a minimum of Re. 1 per H. P. per month. But if a particular installation is unable to

pay Re. 1 per H. P. per month, the consumer will be given the option of paying a minimum of Rs. 12 per H. P. per year, the consumption during various months in the year being adjusted to suit his convenience.

Mysore Railways Advisory Committee

A meeting of the Mysore Railways Advisory Committee was held at Bangalore on Saturday the 1st December 1934. In addition to other subjects of local interest, the desirability of abolishing the Inter Class on the Mysore Railways was considered, as the existence of four different classes led to much avoidable empty running of carriages. After some discussion, it was agreed to abolish the Inter Class on the Mysore - Chamarajnagar Section and by day train on the Mysore-Arsikere Railway and Birur-Shimoga Town Section for the present.

Suspension of repayment of loan

As part of the policy of affording relief to the raiyats to tide over the present period of depression, in June 1934, Government authorised the Deputy Commissioners of Districts to suspend the repayment of instalments of Land Improvement and Takavi Loans due during the year 1933-34 and in special cases

to suspend the repayment of one instalment in arrear if such repayment was found to be unduly burdensome. It was also directed that the relief should be given only on the application of the party and that, when the payment of one or two instalments was thus postponed, all the remaining instalments due on the loan may also be postponed for one or two instalment periods and no additional interest need be charged by reason of the suspension.

The Revenue Commissioner now proposes at the instance of the Agriculturists' Relief Committee that, as the economic depression still continues, the above concession might be continued during the year 1934-35 also. He further suggests that the power of granting suspensions might be vested in the Amildars so that the benefit of the concession might be more easily availed of by the raiyats.

Government are pleased to approve of the proposals of the Revenue Commissioner with this modification that the recovery of interest need not be waived as it is likely to tempt people who can afford to pay to withhold payment.

**Are you a subscriber of
"Varthaga Oolian"**
if not do so now please.

S. I. R. ADVISORY COMMITTEE

The 45th meeting of the South Indian Railway Local Advisory Committee was held at Madras Egmore on Friday the 23rd Novr. Sir Percy Rothera presiding. The following is a summary of the proceeding:—

Train Services.

The Committee suggested the extension of Shuttle No. 103 to Dindigul, No. 23 from Tanjore to Trichinopoly Jn. back leaving Trichinopoly Jn. at about 23.15 Both the proposals were not accepted as there was no justification for the suggested extensions. The Chairman however, agreed to look into the question of arranging a suitable train from Tanjore to connect with No. 5 Similarly the running of a through second and third composite carriage between Madras Egmore and Negapatam and vice versa was not agreed to for want of sufficient traffic to justify the introduction of a through coach.

Traffic facilities.

The Chairman agreed to arrange for intimation of arrival of goods at the station on the Nilgri Railway to be given to the Estates concerned on the Nilgri Hills by telephone from Ootacamund on payment of a fee at the public telegraph rates in addition to a deposit of Rs. 10/- that should be made by

each Estate. The cost of the telegrams would be recovered at the time of delivery of the goods the deposit amount being drawn upon only in cases where it would not be possible to effect the recovery. The Chairman also agreed to ascertain the porter charges prevailing on other Indian Railways and decide the rate to be adopted on this Railway. He informed the Committee that the question of opening a flag station at Thadichombu between Dindigul and Akkaraipatti stations will be considered when the financial situation improved.

As regards the introduction of third class mileage coupon tickets for merchants and their representatives, the Chairman did not accept the same as it would affect the earnings adversely. He also stated that the introduction of a special reduced rate for third class from Vaiyampati to Kulitalai was receiving his attention.

Catering Arrangements.

It was generally agreed that the existing arrangements on this Railway for running the Refreshment Rooms etc. were satisfactory. The running of the European dining cars on Nos. 1 and 2 throughout the year and on Nos. 45 and 50 during the Hill season was considered ne-

cessary as there was sufficient justification for same. The Chairman agreed to look into the question of introducing an Indian Dining car as a trial measure on the lines of the one run on the Great Indian Peninsula Railway. He stated that the existing Indian Refreshment Rooms were considered adequate and properly located and that with the provision of proposed Indian Light Refreshment Room at Dindigul and Karaikudi and Light Refreshment Rooms at Shencottah and Srivilliputhur the requirements on this Railway would be practically complete.

As regards the halting time allowed for meals enroute, the Committee were of opinion that the present halts though sufficient at certain stations are required to be increased at stations like Madura, Dindigul, Mayavaram, Chidambaram and Quilon the Chairman agreed to look into the same.

It was unanimously agreed that the charges for meals etc. on this Railway were reasonable.

After considering the special arrangement to be made in connection with the festivals that are to take place before January 1935, the meeting terminated.



Review of the Trade of India.



The Review of the Trade of India in 1933-34 published by the Director General of Commercial Intelligence and Statistics, India begins as :-

The year 1933-34 was the fifth year of the great world wide economic depression; and it has left behind it a confused legacy of tentative experiments and new departures. How far these experiments may prove to be beneficial it is yet too early to say. In some directions, indeed, the depressed conditions of the earlier years seem to have been further intensified and new evils have appeared, while in others there are feeble indications that the corner is about to be turned.

Indian conditions generally showed some progress towards recovery, though there was no great improvement in the agricultural situation. Apart from a few exceptions prices of the various agricultural commodities showed little or no increase on balance during the year. These prices generally rose from the beginning of the year till June or July; but after that date there was a distinct recession till the end of the year when they seemed to have steadied somewhat. The only agricultural commodity which showed a considerable price rise was tea and this was due to the "export restriction scheme" introduced during the year. On the whole, therefore, there was little or no improvement in the agricultural position.

Indian industrial conditions in general appeared to be slightly better during the year than had been the case for the past year or two. As far as

foreign trade was concerned, India's position improved distinctly during the year under review. The visible balance of trade, even excluding shipments of gold, was greatly in her favour. Including the fairly considerable exports of gold, the balance amounted to a large figure, and India's position as regards her foreign payments was thus definitely favourable during the year under review.

The disastrous decline in commodity prices, which began towards the last quarter of 1929, appeared, at least, to be arrested. Prices are, however, still at a very low level.

The total value of the imports of foreign merchandise into British India during 1933-34 amounted to R 115 crores and that of exports including re-exports to R 150 crores. Compared with the preceding year, there was a decline of R 17 crores or 13 per cent in the case of imports while exports including re-exports recorded an improvement of R 14 crores or 10 per cent.

Regarding overseas trade of British India the balance is usually against India in the case of trade with the United Kingdom. But the normal excess of imports over exports in the case of the United Kingdom was completely wiped out once again as in 1931-32, the imports and exports having exactly balanced each other in the year under review. Trade with other parts of the British Empire showed a balance in favour of India to the extent of R 13 crores as against R 14 crores in the preceding year; and the balance, in the case of the Bri-

tish Empire taken as a whole, expanded from R 3 crores in 1932-33 to R 13 crores in favour of India. Taking the foreign countries together, the balance which, as usual, was in favour of India, showed a heavy increase from R 1 crore in 1932-33 to R 22 crores, the year's transactions with Europe and America having resulted in much large balance in favour of India while those with Japan yielded a balance adverse to her.

As regards Balance of Trade the position in the year under review was better. The exports improved a little while the imports declined, the surplus of India's exports over imports of private merchandise thus rose to R 35 crores as in 1931-32.

The Review contains in addition charts & tables on the Trade of India & details for each commodity & countries of the world. Details will be published in subsequent issues.

Abolition of the Terakanambi Spinning Centre

On a recommendation from the Director of Industries and Commerce, Government have been pleased to sanction that the Terakanambi Spinning Centre in the Gundlupet Taluk may be merged in the Badanval Spinning Circle and direct that the savings effected by this arrangement, viz., Rs. 1,284 per annum, be utilised for developing the Khadi Centres in the Districts of Bangalore and Kolar.

- HYDERABAD STATE NEWS. -

Sir A Hydari Hydar Nawaz Jung, Finance Member to H. E. H. the Nizam's Government is to be congratulated for preparing a surplus budget and in his Note for the year 1344 Fasli points out to the Departmental heads to expand rather than hope for additional funds. He says:—

“Thus gradually has the expenditure crept up to the revenue and the objection made by some critics of the earlier budgets of inflated surpluses has now disappeared owing to the gradual progress of administration and the increasing demands made on Government to finance that progress. The departments must now make up their minds to look to themselves for funds if they desire to expand rather than hope for additional funds from the Finance Department. There is room for economy in many of them. For instance it is becoming more and more recognised that the scale of gazetted salaries in some departments which was fixed in 1331 F., is now when compared with the scale in force in British India where income-tax and super-tax have to be paid, on the high side.”

Owing to the present trade depression and unfavourable conditions, the Receipts for 1344 F. are estimated at 848.58 or 51.00 more than those of the 1343 F. The Expenditure, including 28.50 set aside for

Famine and Debt Redemption Reserves, is estimated at 829.64 leaving a Surplus of 18.94.

The increase in Land Revenue of 16.00 on the receipt side was partly under Ryotwari and partly under Nizam Sagar due in both cases to additional land brought under cultivation. From the excise duty on Matches the Finance Member expects 10.00 and from Railways a sum of 43.79 as it is understood from his explanations that there would be no necessity to transfer to Railway Purchase Account, which has paid off all its liabilities in the previous Fasli.

On the Expenditure side, however, there is a considerable advance over the Normal allotment of the last contract in the budgetary allotments to the various departments.

Coming to the Development Departments, the Educational grant has been increased by about 5 lakhs per annum, while the increase given to the Medical and other Scientific Departments amounts to half that figure. The most considerable allotment is to Municipalities, especially District Municipalities and Buildings and Communications, the annual grant for the next year under these heads having been increased by about 11 lakhs over the figures of the last contract. The Cash Balance statement show that the

year is expected to close with a cash balance of 79.65 against an opening balance of 104.64 lakhs after meeting an expenditure of over 75 lakhs on account of allotments from past surpluses and departmental balances, and providing 46.88 lakhs for Capital expenditure on account of Irrigation Works (16.22 lakhs) ordinary open line Railway construction (19.63 lakhs), and Electricity and other concerns (11.03 lakhs). In addition to the above the construction of the Bolda Adilabad Railway line (114 miles) which is expected to bring in a return of $8\frac{1}{4}$ per cent. in five years is contemplated. It is hoped that it will be possible to finance it without floating, at any rate immediately, any loan.

The Surplus for 1344 F. has been budgeted at 18.94 lakhs. The margin between Receipts and Expenditure has now so much contracted, concluded the Finance Member, that the utmost vigilance will be required before committing the State to any proposals or schemes for additional expenditure unless and until there are sure indications of that margin being widened by improvement in our revenues, and increases in our railway earnings and irrigation returns.

Wanted agents in all
Commercial Centres
for

“Varthaga Oolian”

CHAMBERS' PROCEEDINGS

Voluntary Sacrifices for the Common Good.

Mysore Chamber.

The Mysore Chamber of Commerce, in a communication addressed to the Chief Secretary to the Government of Mysore, point out, agreeing with the opinion of the Mysore Planters' Association, that the octroi duty now imposed on coffee imports into Bangalore is not warranted and is highly prejudicial to the interests of the industry.

The Coffee industry in Mysore, the Chamber point out, is one of a few industries in the State which have received a serious setback in recent years, owing, among other causes, to the keen competition of foreign brands of coffee like Kenya coffee, etc. Indian coffee was fast losing its hold on foreign markets. The imports of Indian coffee into England, Germany and France had considerably diminished. Mysore coffee was faced with a crisis, in common with other coffee producing territories in India. Any attempt to develop the local markets would doubtless go a long way to help the industry in its present precarious position. Bangalore City being one of the largest centres of coffee consumption within the State, any duty levied on the imports of coffee into the city, will, it is pointed out, far from promoting the interests of the industry, have the opposite effect.

It is also pointed out that

the C. & M. Station Municipality does not levy any duty on coffee imports at present, so that the effect of the City Municipality's action must be to divert the trade from the City to the Cantonment, to the loss of the former.

In conclusion, the Chamber request the Government to direct the abolition of the present octroi duty on coffee imports.

Madura-Ramnad Chamber.

The Executive Committee of the Madura Ramnad Chamber of Commerce held on 15th Dec considered the communication from the Indian Roads and Transport Association Ltd., Madras, the Committee resolved that the proposals of Mr. F. E. James in the Legislative Assembly to the effect that there should be a redistribution of portfolios and that all forms of communication be vested in a new member. The Committee also agreed with the views of the Bengal Chamber of Commerce that Inland water Transport and coastal shipping should be retained in the portfolios of the Commerce Member.

In view of the great inconvenience caused to tradespeople and others, in regard to encashment of cheques on Government Treasury the Committee resolved to write to the authorities to include the

His Royal Highness the Duke of Kent in opening the new premises of the London Chamber of Commerce on October 10, 1934 said:—

"I think we must all agree that human societies are only possible if the individuals composing them make sacrifices for the common good, since a society of unrestricted individualists is unthinkable, and is, in fact, a contradiction in terms. If societies are to exist, the individuals composing them must either be prepared to make voluntary sacrifices for the common good, or must be compelled to do so. It has been one of the outstanding achievements of our Anglo-Saxon civilization that the co-operation which is essential has come about, not by compulsion, but through voluntary association"

Much Useful

The Director, Library and Reading Room, Young Men's Indian Association Madura writes:—

"Your Magazine is highly appreciated by the members & is giving much usefulness to all businessmen. We wish you a thriving success in your work."

Treasury cheques in the operation of the Negotiable Instruments Act so that the double pilgrimage to the Treasury and to the Imperial Bank may be avoided by having the trip to the Treasury Office dispensed with, where payment is made in respect of such pay orders to Banks.

- TRAVANCORE STATE NEWS. -

Under sanction of His Highness the Maha Raja, the rules for the constitution and working of the Alleppey Landing and Shipping Fees Committee have been published in the Travancore Government Gazette dated 11-12-1934.

The Government of His Highness the Maha Raja are pleased to direct that the following further amendment shall be made in the Travancore Matches (Excise Duty) order, 1109, namely:- In rule 35 of the said Order, after the words "any provision of" the words "the Regulation or of", shall be inserted.

The Government of His Highness the Maha Raja hereby prohibit under the Travancore Sea Customs Regulation the bringing into Travancore by sea, by backwater or by land, of matches in boxes or booklets not bearing a banderol of the nature and affixed in the manner prescribed in Chapter VII of the Travancore Matches (Excise Duty) Order, 1109.

The Registrar of Joint Stock Companies, Trivandrum has published in the Travancore Government Gazette, that in pursuant to section 249 (3) of the Travancore Companies Regulation 1 of 1092, the undermentioned Companies will unless cause is shown to the contrary, be struck off the register and the said Companies will be dissolved after three months:-

- (1) The Samudaya Sevini Samithi Ltd, Changanachery
- (2) The Provident Insurance Company Limited, Kottayam.

The following order No. 26 dated 7th December 1934 by the Registrar of Co-operative Societies, Trivandrum, on the Thekeshangalam Nair Cooperative Society No. 299 in 1109 is published in the Gazette:- "No good is served by retaining the society on the rolls. It is directed that an inquiry be held under Section 34 of the Regulation into the working, constitution and financial condition of the Society with a view to see if the registration of the society should be cancelled. The Inspector of Co-operative Societies, Kottayam Circle is hereby authorised to hold the inquiry within 3 months."

In exercise of the powers conferred by Section 7 of the Travancore (Matches) Excise Duty Regulation, IV of 1109, the Government of His Highness the Maha Raja are pleased (1) to direct that the following further amendment shall be made in notification R. O. C. No 1068-11/32/Devpt. dated the 27th August 1934, namely:- In the list of States set forth in the said notification, the entries "Gondal" and "Palampur" shall be omitted. (2) to prohibit absolutely the bringing of matches into Travancore from the territory of the Talukdar of Adesar-Santalpur in the Sabar Kantha Agency.

The following further amendment in the Import Tariff Schedule is gazetted:-

In Item No. 160, to the entry in the second column, the following proviso shall be added namely:-

"Provided that mechanical lighters (i. e., any mechanical or chemical contrivance for causing ignition which is portable and which operates by producing a spark or flame whether by itself or when brought into contact with gas and includes a mechanical lighter issued from a manufactory in an incomplete state or requiring for its completion the addition of a flint) shall be liable in addition, to a duty at the rate of one rupee and eight annas per lighter".

In exercise of the powers conferred by Section 18 of the Travancore (Matches) Excise Duty Regulation, IV of 1109, the Government of His Highness the Maha Raja are pleased to direct that the following further amendment shall be made in the Travancore Matches (Excise Duty) Order, 1109, namely:- In the said Order, for rule 34, the following rule shall be substituted, namely:- "34. The Government may empower any officers of any Department under its control to search any place, vessel, cart, or means of conveyance for matches liable to duty and to seize and remove or detain any matches which may appear to them to have been illegally imported or manufactured, or to have been issued from the manufactory or stocked or kept for sale in contravention of any direction or rule made under the Regulation.

In pursuance of clause 34 of the Travancore Matches (Excise Duty) Order, 1109, and in supersession of Notification R. O. C. No. 1068-10/32/Devpt, dated the 27th August 1934, the Government of His Highness the Maha Raja are hereby pleased to empower all officers of the Excise Department not lower in rank than an Inspector to search any place, vessel, cart or means of conveyance, for matches liable to duty and to seize and remove or detain any matches which may appear to them to have been illegally imported or manufactured, or to have been issued from the manufactory or stocked or kept for sale in contravention of any direction or rule made under the Travancore (Matches) Excise Duty Regulation, IV of 1109.

The Government of His Highness the Maha Raja are pleased to direct that the following further amendment shall be made for the proviso to the said notification, the following proviso shall be substituted namely,—"Provided that the matches of the kind known as 'Bengal Lights' and non-safety sulphur matches may be sold or offered or kept for sale in Travancore

otherwise than in packets, boxes or booklets bearing a banderol of the nature and affixed in the manner prescribed in Chapter VII of the Travancore Matches (Excise Duty) Order, 1109, up to the 31st December 1934."

The Government of His Highness the Maha Raja are pleased to direct that the following further amendments shall, with effect from the 18th Aug. 1934, be made in the Rules prescribing the procedure etc., to be followed by the Customs Inspectors in regard to the admission of goods entitled to preferential rates of duty, viz in the third schedule to the said Rules to the list of countries specified in the second column against the entry "Rum" in the first column thereof, the following shall be added namely, "Leeward Islands, i. e., Antigua, Dominica, Montserrat, St. Christopher-Nevis and the Virgin Islands, Mauritius, Trinidad, Windward Islands i. e., Grenada, St. Lucia and St. Vincent."

EXHIBITION.

All India Exhibition of Indian Architecture and allied arts and crafts at Senate House Calcutta. From 10th December, 1934 to 7th January 1935

Educational Exhibition at Coimbatore From 10th December, 1934 to 10th January, 1935

Industrial Exhibition at Poona. From 15th January, to 20th March, 1935.

Swadeshi Exhibition at Vizagapatam. From 15th December, 1934 to 25th January, 1935.

Hair Dye

An infusion of henna leaves is made then strained and the liquor evaporated, so as to represent 1 in 8, to which 2 fluid oz. of alcohol are added and filtered through paper. This is said to produce an amburn brown colour; if it is to be a darker shade, add ammonia.

TRADE NAME CAUTION.

Notice is hereby given that T. S. Mani Iyer, Bazaar Street, Tirupatur, N. A. is the Owner and Sole Proprietor of the following Trade Name

"MANORAMA"

A declaration in respect of the said Trade Name has been registered in British India under the Indian Registration Act No. XVI of 1908

The said Trade Name is used in respect of the description of goods following that is to say:-

For all goods manufactured by T. S. Mani Iyer Bazaar St., Tirupatur.

Any imitation or fraudulent use of the said Trade Name "MANORAMA" will be dealt with according to Law.

ALL-INDIA TRADE-MARKS REGISTRATION AGENCY,
148. Big Bazaar St., TRICHINOPOLY.

T. R. RANGASAMY NAIDU,

PAINT & GLASS MERCHANT,

341 & 342, Big Bazaar Street, TRICHINOPOLY.



All sorts of Paints, Varnishes, Colours, Enamels, etc.,
manufactured by well known firms &
British and other make

Looking glasses, Ceiling glasses, Colour glasses
and Ornamental glasses etc.

Raja Ravi Varma pictures, British & German lady pictures
sceneries, Postcard pictures, frames, Tin Plates etc.

Straw boards, Colour papers, Glass beads, Gold &
Silver leaves, Copper foils, etc.,
for ornamenting Pandals,

Can be had at cheap rates.

"Varthaga Oolian"

(MONTHLY JOURNAL OF COMMERCE,
TRADE AND INDUSTRY.)

Independent Journal with trenchant views.

Gives hundreds of practical ideas
of money making.

The best journal in South India for the
earnest, purposeful and ambitious
businessmen.

Pages for **REVIEWS** are allotted.

Every one engaged in business
should read "Varthaga Oolian"

Best medium for Businessmen to advertise.

Annual subscripon Re. cre only.

Apply to:—

The Manager,

"Varthaga Oolian,"

TRICHINOPOLY,

South India.

7000 Agencies Open.

Control agencies of your own. **MAKE BIG MONEY!** We put you in touch by **FREE** Advertising etc., with the right manufacturers in Germany and Japan. Prices catalogues, sample where possible submitted. Members are also supplied monthly with **TWO** magazines **GERMAN EXPORTER** Illustrated English Monthly from Berlin, gives latest trade information agency news inventions; novelties. And the **BUSINESS FRIEND**, Illustrated Monthly full of money making ideas formulas Inspiring! Usefull Fee Rs. 15 a year, **SPECIAL OFFER 700 NEW MEMBERS** will be enrolled at Rs. 4-12-0 with the service, **FREE** Advertising. **TWO** magazines for full year send **NOW** Rs. 4-12-0 by M. O. (V. P. P. Rs. 5-2-0) Information and trade requirements forms sent with first copy **FLORENCE AGENCY**, M. 106 Parsi Bazaar Street Fort, Bombay.

South Indian Railway Company Limited.

புண்ய ஸ்தலங்களை தரிசிக்க

இதுவே நல்லகாலம்

மார்கழி நிராட்டத்திற்கு

ஸ்ரீவில்லிபுத்தாருக்கு
விஜயம் செய்யுங்கள்

(திருப்பாவை உற்சவம்)

6-1-1935 முதல் 15-1-1935 வரையில்

---E---E---E---E---E---

திருவடமருதூர்	புஷ்யம் திருவிழா	12-1-35 முதல் 22-1-35
வடலூர்	"	18-1-35 ,, 22-1-35
பழனி	"	12-1-35 ,, 22-1-35
வைத்தீஸ்வரன் கோயில்	மாதகார்த்திகை	14-1-35
பிக்ஷாண்டார் கோயில்	தெப்பத்திருநாள்	19-1-35 ,, 20-1-35
வேதாரண்யம்	அர்தோதயமகா புண்யகாலம்	3-2-35
சாமேஸ்வரம்		
தனுஷ்கோடி		
மகாபலி புரம்		

தென்னிந்திய ரயில்வே கம்பெனி லிமிடெட்,

(இங்கிலாந்தில் இணைக்கப்பட்டது.)